



நாட்டுப்புற வருடம் 2014

16
ம் ஆண்டு



**OPEN
7 DAYS**
8.30AM-10.30PM

SUN CITY SUPER MARKET

உடன் மரக்கறிகள்

இஞு

கோழி

இலங்கை மீன்

நண்டு

இரால்

பூசை பொருட்கள்

புதிய பழைய படங்கள்

தொலைபேசி அட்டைகள்

மிளகாய்த் தூள்

மா

அரிசி

கணவாய் சுத்தம் செய்து கொடுக்கப்படும்

Tamil, Telugu, Malayala, Hindi Video Cds, DVDs and MP3s

Get all types of groceries and essential items in good prices

**அனைத்து விதுமான Party supplies,
Balloons, Gifts,
Tables, chairs இங்கு கிடைக்கும்**

மற்றும் அனைத்து மனிலைபொருட்களையும் மலிவு விலையில் பெற்றுகொள்ளலாம்



www.suncitymarket.ca

SUN CITY PLAZA
Unit 18 2761 Markham Road, Scarborough, M1X1M4
Between McNicoll & Finch at Markham and Nashdene
e-mail: shop@suncitymarket.com

416- 724-6666





வாழையாட வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

Neervely Welfare Association - Canada

Vaalaiyadi-Vaalai-2014

Annual Publication Issue - 08

நீர்வேலி நலன்புரி சங்கம்



நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

வாழையாட வாழை – 2014

வருடாந்த வெளியீடு மலர் – 08



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கன்டா



Canadian Home Appraisals Inc

S.K.Bales, CRA, CAR, MVA , FRI, CRES

Managing Director

Tel:416-438-2200

Fax:416-438-7337

Web: www.chainc.ca

Email: chai@chainc.ca



Phone: **416-290-1200**

**வீடு வாங்க, விற்க, வீட்டின் பெறுமதியை சட்டப்படிர்வமாக
மதிப்பிட்டு (Appraisal) அறிக்கையை பெற்றுக்கொள்ள
தாமதிக்காது உடனே அழையுங்கள்**

MY PROFESSIONAL DESIGNATIONS

CRA, (Canadian Residential Appraiser)

Designation with the Appraisal Institute of Canada

CAR: (Certified Appraisal Reviewer)

Designation with Canadian National Association of Real Estate Appraisers

MVA (Market Value Appraiser-Residential)

Designation with The Canadian Real Estate Association

FRI (Fellow of the Real Estate Institute)

Designation with Real Estate Institute of Canada

CRES (Certified Real Estate Specialist)

Designation with Real Estate Institute of Canada

REAL ESTATE BROKER:

Real Estate broker licence with Real Estate Council of Ontario.

முக்கிய குறிப்பு: Consumer
Proposal ற்கு தேவையான வீட்டின்
பெறுமதி கடிதத்தை (Letter of
market value opinion)
சிலமணிநேரத்தில் மிகக்குறைந்த
செலவில் பெற்றுக்கொள்ளலாம்

**S.K.Bales, CRA, CAR, MVA,
FRI, CRES, DAR**

Real Estate Broker

Cell: 416-801-3219





வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

THE BOARD OF DIRECTORS 2014/2015

President:

Mr.P.Jegan

Vice President:

Mr.T. Srinathan

Secretary:

Mr.K.Sasikumar

Asst.Secretary:

Mr.S.Senthilnathan

Treasurer:

Mr.B. Pirabakaran

Asst.Treasurer:

Mr.P. Sivananthan

Directors:

Mr. N. Gnanendran
Mr. V. Balachandiran
Mrs. T. Srikanthee
Mr. R. Mohan
Mr. Panchanathan
Mrs. S. Thanavathy
Mrs. Tharani Ganandiran

Auditor:

Mr. K. Anpalakan

Editor:

Mr. V. Jeyakanthan

Advisory Committee:

Trustees & Advisory Committee: Mr.S.Sivalingam
Mr.Pathmanathan.P
Mr.Balasingam .S
Mr.Sivathasan.K
Mr.S.Piraisoody
Mr.M.Muthulingam
Mr.S.K.Bales
Mrs. S.Thanavathy

Contacts:

President@neervely.ca
Editor@neervely.ca

Mailing Address:

250 Davenport Road, Unit 119
Toronto, ON, M5R 1J8
Canada

பொருளாடக்கம்

National Anthem/தமிழ்தாய் வாழ்த்து/Mission Statement.....	04
ஆசிரியரின் பார்வையில்.....	05
சங்க கீதம்.....	07
வாழ்த்துச் செய்தி.....	09
கனடியபிரதமர் - மதிப்பிற்குரிய ஸ்பீஸ் (H) காப்பர் வாழ்த்துச் செய்தி.....	11
Leader of the Liberal Party of Canada - Hon. Justin P.J. Trudeau வாழ்த்துச் செய்தி.....	13
Leader of the Official Opposition - Hon. Thomas Mulcair வாழ்த்துச் செய்தி.....	15
MP Scarborough-Rouge River - Hon. Rathika Sitsabaiesan வாழ்த்துச் செய்தி - Markham Mayor Frank Scarpitti.....	17
வாழ்த்துச் செய்தி.....	19
Markham நகரசபை உறுப்பினர் - திரு. லோகன் கணபதி தலைவர் அறிக்கை.....	21
செயலாளர் அறிக்கை.....	23
வாழ்த்துச் செய்தி.....	25
நீவேலி நலன்புரி சங்கம் - நீவேலி கிளை - திரு. ஆ.இராசநாயகம் & திரு. ஜி.சிவாஜா வாழ்த்துச் செய்தி.....	27
நீவேலி அத்தியாயர் இந்துக் கல்லூரி பல்லை மாணவர் நலன் விரும்பிகள் சங்கம் - UK வாழ்த்துச் செய்தி.....	28
யா/ அத்தியாயர் இந்துக் கல்லூரி அதிபர் - Mr.K.Ravichandran வாழ்த்துச் செய்தி.....	29
யா / நீவேலி தோ. க. த. க. பாடசாலை அதிபர் - திரு. சி.தர்மரத்தினம் வாழ்த்துச் செய்தி.....	31
யா / நீவேலி கந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் அதிபர் - திரு. க. வாகீசன் வாழ்த்துச் செய்தி.....	32
யா / நீவேலி தெற்கு இந்து தமிழ் கலவன் அதிபர் - Mr.M.Sivananthan வாழ்த்துச் செய்தி.....	33
Creche, Neervely The Community Welfare League - தலைவர் திரு. செ. பத்மநாதன் வாழ்த்துச் செய்தி.....	34
பிரதம குத்திருமுகன் கேயில் பொறியால் -பிரதம குரு - சிவரூ ஆவெங்கடேஸ்வரக் குருகள் இன்றைய அரங்கின் நாயகர்.....	35
ஸ்ரீவீரி சீவசங்கரபண்டிதர் அவர்கள் By: சாணக்கியன் & நீவேலி இனையம் நீவேலி தெற்கு பாஸ் பகல் விடுதிக்கு நீவேலி நலன்புரி சங்கத்தின் ஊடாக<மாதாந்தம் உணவுக்காக நன்கொடை செய்பவர்களின் பற்றங்கிட்டு.....	38
Pilot Program.....	39
கட்டுரை - நீவேலி - கூழல்.....	40
Credit: neervelyarasakesarippillayar.blogspot.ca	
கட்டுரை - முரண்பாடுகளும் அதற்கான தீர்வுகளும்.....	45
ஆக்கம்: சி. மேனகா	
கட்டுரை - மாறி வரும் மாற்பான தமிழ் பண்பாடு - ஆக்கம்: பா.ராஜ்குமார்.....	51
Message from a past President - By: Mr.P.Pathmanathan.....	57
Membership List.....	58
பர்டிசை முடிவுகள் - 2014	59
செயற்குழு 2013-2014.....	61
நீவேலி கடற்கரை ஒன்றுகூடல் 2014 -படங்கள்.....	64
பர்டிசை படங்கள்.....	67
நீவேலி வசந்தகால ஒன்றுகூடல் - 2014 படங்கள்.....	73
வாழையடி வாழை 2013 - படங்கள்.....	75
ஸ்ரீவீரி சீவசங்கரபண்டிதர் அரங்கம் Funding Details.....	79
கனடா மன்னில் உயிர் நீர்த்த எழுந்றவுகள்.....	81
Thank You.....	84



Canada's National Anthem

O Canada!
Our home and native land!
True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,
The True North strong and free!

From far and wide,
O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!
O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

தமிழ்த்தாய் வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானமளந்த அனைத்தும் அளந்திடும்
வன்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தழிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
குழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஒங்கத்
துலங்குக வையகமே
தெல்லை வினைதரு தெல்லை அகன்று
சுடர்க தமிழ் நாடே
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானமளந்த அனைத்தும் அளந்திடும்
வன்மொழி வாழியவே

Our Mission Statement

We plan, direct and carry out Social,
Cultural,Educational activities
both in Canada and Neervely.

Also create job opportunities for members & family members
through Associations
Network and information sharing with an aim to integrate
quickly & effectively with the Canadian society.



ஆசிரியரின் பார்ஸாலையில்

சீழிப்பான நீர் வளத்தினையும் எங்கு பார்தாலும் பச்சைப் பசேலென பரவிக்கிடக்கின்ற தோட்டங்களினைக் கொண்டதும் சிறந்த ஆளுமையிக்க மனிதர்களினையும் தந்த எம் நீர்வேலியின் பெருமைகளினையும் மற்றும் பல்வேறுபட்ட கலை, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார, ஆரோக்கியம் சார்ந்த விடயங்களினை வெளிப்படுத்தும் வகையிலான பொன்னான கருத்துக்களினையும் சுமந்து கொண்டு வரும் ,ந்த எட்டாவது மலரினை உங்கள் முன் வெளியிடுவதில் பெருமையடைகின்றேன்.

கடந்தகாலத்தினைப் போலவே எமது கன்டாவாழ் புலம்பெயர் தமிழர்களினதும் எமது தாயக உறவுகளினதும் எண்ணத்தில் உதித்த கருத்துக்களினை அவர்ரவர் துறைகளிற்கேற்ப ஆக்கங்களாக வடிவமைத்துள்ளனர். இவ்வாறான திறனாளிகளுக்கு தமது ஆக்கத்திற்கை பெளிப்படுத்த ஒர் களமாக வருடா வருடம் வாழையடி வாழை களம் அமைத்துக்கொடுக்கின்றமை உண்மையிலேயே பாராட்டுதற்குரிய விடயமாகும். இதற்கு ஒத்தாசை புரிந்த அனைவரினையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

நம் தாய் மண்ணின் பெருமைகளினையும் அழியவிடாது அதனை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பினை இந்நால் ஆற்றி வருகின்றது என்பது தின்னாம். அது மட்டுமின்றி நீர்வையூரின் பெருமைகளினை ஆவணமாக்கவும் இந் நூல் அளப்பரிய பெறுப்பாற்றுகின்றது.

எமது தாயக உறவுகளிக்கும் கன்டா வாழ் தமிழ் உறவுகளிற்கும் ஒர் உறவுப்பாலமாக விளங்கும் வாழையடி வாழையானது நமது பிறந்த மன் வாசனையினை நம் பிள்ளைகளிற்கு அறிமுகப்படுத்துவதற்கான ஒர் வழிகாட்டியாக இந்நால் அமைந்துள்ளது அது மட்டுமின்றி நம் எல்லோருக்கும் நம் சொந்த மண்ணின் நினைவுகளினை ஒருதரம் மீட்டிப் பார்க்க வைக்கும் என்பது தின்னாம். எனவே நாம் எல்லோரும் இணைந்து எமது நீர்வை மண்ணின் பெருமைகளினைப் பேணிப்பாதுகாக்கவும் அதன் விருத்திக்குப் பெரும் பங்களிக்கவும் பாடுபட வேண்டும் என இம் மலர்க் குழு சார்பாக தயவாக வேண்டி நிற்கின்றேன்.

இப்புத்தக்தில் பதியப்பட்டுள்ள கட்டுரைகள் மற்றும் விளம்பரங்கள் ஆகியவன் கட்டுரை ஆசிரியர்கள் மற்றும் விளம்பரம் தந்து உதவிய அன்பர்களின் எண்ணங்களும் கருத்துக்களும் ஆகும், இப்புத்தக ஆசிரியரின் எண்ணங்களும் கருத்துக்களும் அல்ல.

Jeyakanthan Vigneswaramoorthy B.Eng
JAN 10 2015



வாழூடு வாழு 2014

ந்ரவேல் நலன்புர் சங்கம் – கனடா




Canx Marketing Inc.

489 Brimley Road Unit 8&9, Scarborough, On M1J 1A3

Cell: 647-400-4749 Business: 416-269-4749

Email: canxlingam@yahoo.com comm@yahoo.com



Best Wishes from Canx Marketing Inc

எங்கள் நாட்டின் சுவையை
உங்கள் வீட்டிலும் சுவைக்க

JAFFNA BRAND

மொத்த சீல்லறை வற்புணர்யாளர்கள்

CANX MARKETING INC



Kannan 416-898-0242



நீர்வேலி நலன்புரி சங்கம் - கன்டா

சங்க கீதம்

வாழிய எம் ஊர் நீர்வேலி
நலன் புரி சங்கம் வாழியவே
ஆழ்கடல் போல் நின் அறிவுடைமை
நல்லால் மரம் போல் வாழியவே!

(வாழிய...)

நீர்வைக் கந்தன் துணையுடனே
நீர்வேலி மண் என்றும் வாழியவே
அரசுகேசரிப்பிள்ளையார் அவர் அருஞுடன்
என்றும் என்றும் வாழியவே
வாய்க்கால் தரவைப் பிள்ளையார் தரும்
வரமும் பெற்றே வாழியவே!

(வாழிய...)

நல்லூர்கள் குழந்த பொன் நாற்திசைகள்
நல்லோர்கள் போற்றிட வாழியவே
சிறுப்பிட்டியோடங்கு கைதழியூர்
வடகிழக்குடன் வளமாய் வாழியவே!

(வாழிய...)

முக்கனி மரங்களில் வாழையினம் - நீர்
வேலி மண் தந்திடும் அடையாளம்
கோப்பாய் அதனொடு அச்செழுவாம்
தென்மேற்குடன் இணைந்தே வாழியவே!

(வாழிய...)

அத்தியார் இந்துக்கல்லூரி அமைத்தார்
அருணாசலப் பெரியார்
சத்தியம், தர்மம் தாங்கி நம்முர்
தரத்தில் உயர்ந்திட வழிகள் செய்தார்
ஞாலமதில் தாய் நம்மொழியாம் தமிழ்
வளர்த்தார் ஞான பண்டிதராம்
சங்கம் வளர்த்த சங்கரனார் - தமிழ்
பாண்டித்தியத்தில் பண்டிதராம்
எல்லாப் புகழுடன் நீர்வேலி
என்றும் போற்றிட வாழியவே!

(வாழிய...)

தாய் மண்மீது பாசமுடன்
மண் பற்றும் நிறைந்த நீர்வேலி
நின்னினத்தில் வானுயர் அன்பு வைத்ததே
வாழிய வாழிய வாழியவே!

(வாழிய...)

செய்தொழில் திறநூடன் பெருமுயற்சி
காமாட்சி அம்பாள் தொழிலகத்தின் உயர்ச்சி
சித்திரத்தேர்கள் அமைப்பதிலே
சிறந்து விளங்கிய நீர்வேலி
மரத்தொழிலோடு மின் பிறப்பாக்கி
பிற ஊர்களில் எங்கும் ஒளியேற்றி
எதிலும் முதலாய் நீர்வேலி
என்றும் புகழுடன் வாழியவே!

(வாழிய...)

செல்வம் செழிக்கும் எம்முடே
சிறப்புடன் வாழிய வாழியவே!
வாழிய வாழிய வாழியவே!
வாழிய எம்முர் வாழியவே!

ஆக்கம்
கவிஞர் அமல்குமார் சின்னத்தம்பி-



வாழூயிர வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

YOUR **TRUSTED** ADVISOR



RE/MAX®
COMMUNITY REALTY INC., Brokerage

independently owned and operated

AKILAN SIVAPALAN
sales representative

(416) 720 0234

DIRECT: (416) 720 0234 OFFICE: (416) 287-2222 FAX: (416) 282-4488
203-1265 MORNINGSIDE AVE , TORONTO, ON M1B 3V9





PRIME MINISTER · PREMIER MINISTRE

I am pleased to extend my warmest greetings to everyone attending the annual Christmas and New Year Dinner hosted by the Neervely Welfare Association-Canada.

Christmas is a time of good will and tradition, when Canadians take time to reflect on the source of their faith and gather together with loved ones to celebrate their blessings. On this special occasion, we slow the pace of our busy lives to delight in the rich customs that have become part of the season. The generosity and goodwill that mark our society find expression in the many caring ways Canadians devote time to sharing with others.

As we join with family and friends to celebrate Christmas and welcome a new year, let us also remember the brave men and women in uniform who protect Canada and promote our values abroad.

Please accept my best wishes for a Merry Christmas, as well as for good health, happiness, and prosperity in 2015.

The Rt. Hon. Stephen Harper, P.C., M.P.

OTTAWA
2015



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

உங்கள் வருங்கால உறவுகளை மில்லியன்ராக்க



Siva Mailvaganam

Direct: 416 230 2991

Fax: 416 298 4664 Email: Rajah.Siva@yahoo.ca

80 Nashdene Rd Unit B 25-26 Ontario M1V 5E4

Build An Investment & Protection For Your Loved Ones



BONUS: Arrange The Best Auto & Home Insurance Rates In The GTA

TAX FREE MONEY	AGE	FEMALE			MALE		
		Term 10	Term 20	Term 40	Term 10	Term 20	Term 40
\$ 500,000 (half million)	25	\$ 19.25	\$ 27.00	\$ 42.75	\$ 29.70	\$ 37.35	\$ 54.45
	30	\$ 20.70	\$ 28.35	\$ 47.70	\$ 30.15	\$ 38.70	\$ 75.15
	35	\$ 25.20	\$ 33.75	\$ 80.10	\$ 30.15	\$ 43.65	\$ 108.0
	40	\$ 30.60	\$ 44.10	\$ 119.7	\$ 38.70	\$ 57.60	\$ 168.70

TERM PLAN - CONVERTIBLE/RENEWABLE WITHOUT ANY MEDICAL EXAMINATIONS UP TO AGE 85.



RBC

PACIFIC

IA

Assumption

Life

Investments

Canada Life

Manulife Financial

For your future.

Assumption

Life

Investments

Assumption

Life

Investments

Royal Brokers

INSURANCE AND INVESTMENT SOLUTIONS

- Super Visa
(100% REFUNDABLE)
- RRSP
(SAVE 40%)
- RESP
(SAVE UP TO \$9200)
- Critical Illness Insurance
(100% CASH BACK)
- Life Insurance
- Non-Medical Insurance
- Disability Insurance
- Mortgage Insurance
- Travel Insurance
- 100 Years Term
- 40 Years Term

GOORU PRINT
954 471 1500

Thinking of selling or Buying? CALL TODAY,,,

I will get the TOP DOLLARS
for your house & find your DREAM HOME at the best price!

Dir:416-409-4730

Email:saseein1@gmail.com
www.saseeinhome.net



Saseein Thiagarajah
Sales Representative

Homelife Top Star Realty Inc., Brokerage

209-9889 Markham Road ,Markham, On.L6E 0B7 .Tel:905-209-1400 Fax:905-209-1403

Not Intend to solicit buyers or Sellers currently under representation agreement

Indipendantly Owned and operated





Justin P.J. Trudeau

Leader of the Liberal Party of Canada
Chef du Parti libéral du Canada



January 10th, 2015

Dear Friends,

It is with great pleasure that I welcome everyone to the Neervely Welfare Association – Canada's Annual Christmas and New Year's Dinner.

Since its establishment in 1999, the Neervely Welfare Association – Canada has worked to strengthen Canada's multicultural fabric by encouraging Tamil-Canadians to be active participants in their community's social and political activities, while promoting children's literacy and helping newcomers successfully integrate and adapt to Canadian life.

Canadians across the country gather together for New Year's to reflect on the events of the past year and look forward to the hopes and promises of the future. I hope you will all celebrate the arrival of 2015 by reflecting on the values we cherish most, and caring for your loved ones. Let us also take this time to think of those less fortunate and be generous, sharing with those in need so that they too can enjoy this special season.

On behalf of the Liberal Party of Canada, our Parliamentary Caucus and my family, I would like to thank the Neervely Welfare Association for hosting tonight's festive dinner, and wish you all a very Happy New Year!

Sincerely,

Justin P.J. Trudeau
Member of Parliament for Papineau

Chambre des communes
Pièce 533-S, édifice du centre
Ottawa, (Ontario)
K1A 0A6

Circonscription
529 Jarry Est
Bureau 302
Montréal (Québec)
H2P 1V4

House of Commons
Room 533-S, Centre Block
Ottawa, ON
K1A 0A6

Constituency
529 Jarry East
Suite 302
Montreal, QC
H2P 1V4



வாழூயிர வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா





Ideal Escape Vacation Ltd.



OUR SERVICES

- Worldwide Air Ticketing
- Cruises
- Bus tours
- Car Rental
- Travel Insurance
- Visa Arrangements
- Vacation Packages (all inclusive)


















Tel: (416) 841-1833

Fax: (647) 847-7552
idealescape@gmail.com
www.idealescape.ca

GTA Square Mall: 5215 Finch Ave E, Unit #160, Scarborough ON, M1S 0C2

பொன் செல்வமகால்

நீர்வேலி ராஜவீதியில் புதியதோர் திருமண மண்டபம்

மங்களகர நிகழ்வுகள் யாவும் மிகவும்
 நியாய விழையில்.
 இங்கிருந்தே பதிவு ஒழுங்குகளைச்
 செய்யலாம்.

இலங்கையில் தொடர்புகளுக்கு
 உதயன் 011-94-77 994 4453
 ராசன் 011-94-77 772 4169

www.ponselvamahal.com

கனடாவில்
416 841 1833



**Thomas
Mulcair**
NDP+NPD

HOUSE OF COMMONS
CHAMBRE DES COMMUNES
OTTAWA, ONTARIO | K1A 0A6

thomas.mulcair@parl.gc.ca

January 10, 2015

Dear Friends:

I am delighted to offer you my warmest wishes for a successful Christmas and New Year's Dinner on January 10th, 2015.

Since 1999, the Neervely Welfare Association of Canada has made an incredible contribution to Canadian society by preserving and celebrating your culture, promoting educational opportunities for children and helping families integrate and adapt to Canadian life.

As you gather together with family and friends, I hope you will take the opportunity to reflect on the tremendous impact you have had on Canadian society and take great pride in your community and all you have accomplished.

On behalf of Canada's New Democrats, I would like to thank you for all you do to make things better for your community, and for Canada. We join with you in celebrating your achievements.

Please accept my best wishes for a wonderful celebration, and a prosperous year in 2015!

Sincerely,

Thomas Mulcair
Leader of the Official Opposition \\\ Chef de l'Opposition officielle



Buy | Sell | Invest Residential - Commercial - Land



- **Getting You In The Proper Investment Channel**
- **Guide You Best Possible Investment In Real Estate**
- **Honest And Reliable Service**
- **Free Home Staging**
- **Advising on Mortgage Affordability and Income Assessment**



HomeLife/GTA Realty Inc., Brokerage*

*Independently owned and operated**SIVA PONNIAH**

Sales Representative

416.807.7482sivaponniah@gmail.com

203-5215 Finch Ave. East
 Toronto, ON. M1S 0C2
 Tel: 416.321.6969. Fax: 416.321.6963
 Higher Standards Agents... Higher Results!™



Siva stand by your side, to find the best possible house you love!
 Service Integrity Visionary Advocacy



House of Commons



Rathika Sitsabaiyan
Member of Parliament
Scarborough-Rouge River

House of Commons
140 Confederation Building
House of Commons
Ottawa ON
K1A 0A6
Tel: 613-996-9681
Fax: 613-996-6643

Constituency
8130 Sheppard Ave. E.
Suite 104
Toronto, ON
M1B 3W3
Tel: 416-298-4224
Fax: 416-298-6035
Toll Free: 1-866-871-4676

10 January 2015

A Personal Message from MP Rathika Sitsabaiyan

Dear Friends,

It is my pleasure to extend my warmest greetings to the attendees of this year's special celebration for the Neervely Welfare Association- Canada Christmas and New Year's Dinner.

Since the Neervely Welfare Association- Canada first opened its doors in 1999, it has served as an opportunity tool for many in our community. Through various culturally designated events, social events and recreational activities, many people are provided with a chance to continuously connect with friends and family within the organization and other agencies. This outstanding organization has been dedicated to promoting education as well as helping those currently living in Canada to adjust to a better lifestyle.

On this special day of celebration, I would like to sincerely thank every member a part of the Neervely Welfare Association- Canada for their continued dedication and for the loyalty they have put forth for this organization. I wish you all the best for many more years to come.

Have a prosperous New Year!

Sincerely,

Rathika Sitsabaiyan, Member of Parliament
Scarborough-Rouge River

Rathika.Sitsabaiyan@parl.gc.ca





வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

Quick Fence[®]

Temporary Fence Rental Needs

Sales - Rental - Services

416 759 8222
1 866 940 8222

Ontario's #1 fence solution.

FENCE & BARRICADE MANUFACTURER

Temporary Fence

Barricade

Barbed Wire

Frame Fence

Safety/Snow Fence

Pipe

Residential Tube

Cantilever gates

Wood Fence

Residential Tube

Residential Gates

Chain link-Galvanized

Chain link-vinyl-coated

Dog Kennel

Warehouse Fence

Chain Link Swing gate

Tubular Barrier gate

Iron Fence



Nimal Rasiah

**3 Upton Road, Scarborough,
Ontario. Canada M1L 2C1**

Phone: 416 759 8222

Toll-free: 1 866 940 8222

Fax: 416 642 4922

www.Quickfence.ca

Email: info@quickfence.ca



WWW. Quick Fence.ca

FENCE RENTALS BY:
QUICK FENCE
416-759-8222
1-866-940-8222
www.quickfence.ca

Member of Toronto Construction Association Inc.,



Message from the Mayor

It is my pleasure to extend greetings and a warm welcome to everyone attending the Christmas and New Year Dinner hosted by the Neervely Welfare Association – Canada.

Established in 1999, the Neervely Welfare Association – Canada organizes cultural, social and recreational activities for its members, their families and friends and assists immigrants in integrating and participating in our diverse communities. The Association also works with other organizations and agencies in coordinating activities that promote children's education.

Toronto is one of the world's most multicultural cities and home to people from all over the world. Events such as these celebrate the rich cultures and traditions that make our city so unique.

On behalf of Toronto City Council, I offer my best wishes for an enjoyable event and continued success.

Yours truly,

Mayor John Tory
City of Toronto



வாழையற வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா



Frank Scarpitti
Mayor

January 10, 2015

MESSAGE FROM MAYOR SCARPITTI

On behalf of Members of Council and the City of Markham, I am pleased to extend our best wishes to all those attending the 2014 Christmas and New Year Dinner hosted by the Neervely Welfare Association – Canada.

This special evening is a wonderful opportunity to celebrate our multicultural society and I applaud the Neervely Welfare Association for the valuable support you provide to new immigrants adapting to a new life in a new country as well as providing recreational activities and cultural events for your members.

Cultural diversity is one of Markham's greatest assets and I appreciate your efforts to maintain the values and traditions that so enrich the fabric of our community. As you enjoy the congenial surroundings of this special holiday celebration, you can take great satisfaction in knowing that you are making a positive difference in the lives of others.

As Mayor of the City of Markham, we believe that the fabric of our society is enriched by this special celebration.

Sincerely,

Frank Scarpitti
Mayor





வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

நிருத்திய கலாலயம்

NIRUTHIYA KALALAYAM

ACADEMY OF INDIAN CLASSICAL DANCE

வகுப்புக்கள்
நடைபெறும்
இடம்:-

Brampton
(Sunny Meadow
&
Sandalwood
Road)



ஓசுசியர் கலா வித்துகள் +
ஸ்ரீமதி சிவசோந்த கெங்காதுரன்

Contact:- Jothi 647-980-2507



January 10, 2015

Logan Kanapathi

Councillor, Ward 7

GREETINGS FROM MARKHAM

On behalf of the Mayor and Members of Council, I am very pleased to extend my best wishes and greetings to the **Neervely Welfare Association**, on the occasion of celebrations of "Vaalaiyady Vaalai" celebrations. I also take this opportunity in wishing all those attending this wonderful celebration a Happy and a Prosperous Thai Pongal!

As a Councillor of Markham, the most ethnically diverse community in all of Canada, working towards building sustainable communities, I applaud each and every one of your consistent efforts in coming together as an organization to connect, engage and empower the community through social and cultural events in Canada. The Neervely Welfare Association is also involved in working with other organizations in various programs such as children's education and integration programs for those who have newly arrived in Canada. I commend you for these efforts and thank you for working to make our community a stronger, more welcome place. By working with other organizations and engaging in joint initiatives, you strengthen the bonds between members in our community and promote unity for all. Congratulations on your achievements, and I look forward to hearing of your organization's success in the coming years.

I'm confident that our Tamil heritage will successfully pass on to the next generation through your organization's leadership in preserving our values and rich Tamil heritage. I wish you continued success in all your future endeavours as your organization continues to grow and contribute to the beautiful diversity of our country.

Sincerely,

Logan Kanapathi
Councillor, City of Markham



VANAKKAM Service Ltd

Locksmith, Glass & Door Service

We Specialize In :

- Locks
- High Security Locks
- Master Keying Systems
- Cutting Keys
- Re/keying
- Electric Locks
- Fire Door and Frames
- Store Front & Vestibule Enclosures
- Door Closers
- Safety Grills
- Pivots & Hinges
- Closet Doors
- Windows and Doors
- Storm Doors
- Thermal Units
- Tempered and Plate Glass Replacements
- Automatic Door and Closers (AAADM Certified)
- Card Access Systems

Lock, Glass and Door Replacement and Installation

Selva Velupillai
Tel: 416-726-9215
Tel: 416-917-3848

83 Dynamic Dr, Unit 10
Scarborough, ON
M1V 4C9
vanakkamserviceltd@hotmail.ca





தலைவரின் வரிகளில்.....

அன்பும், பண்பும் நிறைந்த நீர்வேலியின் பெருமக்களே!



**ப. ஜீகன்
தலைவர்**

நீர்வேலியின் நலன்புரி சங்கம்-கண்டா இன்று பதினாறாவது ஆண்டு குளிர் கால ஒன்றுகூடலை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இவ் வேளையில் எட்டாவது “வாழையடி வாழை” மலர் மூலம் வாழ்த்துச் செய்தியை பரிமாறிக் கொள்வதில் மிகவும் பூரிப்பட்டது.

நீர்வேலி மக்களும், நலன் விரும்பிகளும் தமக்கே உரித்தான மொழி, கலை, கலாச்சார பண்பாடுகளுடன் புலம் பெயர்ந்த இம் மண்ணிலும் புகளுடன் நறுமணம் கொண்ட அழகான பூவைப் போல் பூத்து குலங்குகின்றார்கள்.

நீர்வேலி நலன்புரி சங்கம் - கண்டா நிர்வாகசபை உறுப்பினர்கள் ஒவ்வொரு விழாவிலும் தொண்டாற்றும் நீரை மண்ணின் மைந்தர்களை கெளரவிப்பதை தலையாய் கடமையாக நிறை வேற்றி வருகிறார்கள். அவ்வகையில் இவ்விழாவை தாய்குலத்திற்கு அர்ப்பணிக்கின்றோம்.

மேலும் இவ் விழாவின் நாயகனான பெரும் மதிப்பிற்குரிய ஸ்ரீஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இவர் 1821ம் ஆண்டு அவதரித்து இளம் பரவத்திலிருந்தே சைவசமயம், தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் கிறிஸ்தவ சமயத்திலும் மகிழும் சிறப்பாக விளங்கினார். ஆங்கிலேயரின் வருகையால் தடுமோறிப் போய் இருந்த எமது மக்கள் மத்தியில் ஒரு சூரிய ஒளியாக தோன்றி தமிழ், சைவ சமயத்தை பின்பற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். எமது சமயத்தையும், தமிழழையும் வளர்ப்பதற்காக சைவப்பிரகாச வித்தியாலயம் எனும் திண்ணைப் பள்ளியை நடாத்தி வந்தார். சைவத்திற்கும் தமிழுக்கும் அரும் பாடுபட்ட நீர்வேலியின் மகான் ஒருவரை இவ் விழாவின் நாயகனாக தேர்ந்தெடுத்ததில் நீர்வேலி மக்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆகின்றார்கள். நான் வாசித்து கேட்டு அறிந்து கொண்ட தகவல்கள் மூலம் சைவப் பிரகாச வித்தியாலயம் காலப் போக்கில் அத்தியார் இந்துக் கல்லூரியாக நாமம் பெற்றது.

எமது சங்கம் கடந்த ஆண்டுகளைப் போன்று நீர்வேலியின் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிகளிலும் மெய்வர்னப் போட்டிகளிலும் பல்கலைக்கழக மாணவர்களின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டி வருகின்றது.

கடந்த பல வருடங்களாக கண்டாவில் எமது மக்களால் கோரப்பட்டு வந்த கடற்கரை ஒன்று கூடலை இவ்வருடம் செயற்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தோம். கடந்த July மாதத்தில் முதலாவது கடற்கரை ஒன்று கூடல் தாய் மண்ணின் நினைவுகளை மீட்டு, அனைவரும் இவ் கடற்கரை ஒன்று கூடலை அனுபவித்தார்கள்.



தலைவரின் வரிகளில்.....



**ப.ஜீகன்
தலைவர்**

கடந்த கோடைகால ஒன்று கூடலின் போது எமது நிர்வாக சபையின் ஆழமான ஆலோசனையின் பேரில் இந்த பூங்காவிற்கு ஒவ்வொரு முறையும் கனடாவில் சங்கத்திற்கு தொண்டாற்றி மறைந்த ஒருவரின் பெயரினை கூட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. கடந்த கோடை கால ஒன்று கூடலின் போது, எமது சங்கத்தின் மூன்று Founders ல் ஒருவரான அமர் சிவலிங்கம் கதிர்காமத்தம்பி (பவா) அவர்களின் நினைவாக முதன் முதலாக அன்றைய தினம் அந்த பூங்காவிற்கு அமர் சிவலிங்கம் கதிர்காமத்தம்பி நினைவுப் பூங்கா என பெயரிட்டு நடை பெற்றது. அன்னாருடைய பாரியாரும், பிள்ளைகளும், உடன்பிறப்புக்களும் அன்னாரின் உருவுப் படத்தை திரை நீக்கம் செய்து வைத்தார்கள். இதன் மூலம் அன்னாரின் குடும்பத்தினர்களையும், உறவினர்களையும் நீர்வேலி மக்கள் கெளரவப்படுத்தியிருந்தார்கள்.

குளிர்கால ஒன்று கூடலுக்கு பெயர் குட்டும் பொழுது தாய் மண்ணில் பாடுப்பட்ட ஆசிரிய சமூகத்தினரின் பெயரினையும், கோடை கால விழாவிற்கு கனடாவில் தொண்டாற்றியவர்களின் பெயரும் சூட்டப்படுவதை, தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்று எதிர்கால சந்ததியினரை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். இந்த முறைகளை ஆரம்பித்த சமயத்தில் நான் நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடாவிற்கு தலைவராக தொண்டாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தத்தை என்னி மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடாவின் “வாழையடி வாழை” விழா சிறப்பாக நடைபெறுவதற்காக இங்கு சமூகமளித்திருக்கும் உங்களுக்கும், அனுசரனை வழங்கிய வர்த்தக பெரு மக்களுக்கும், ஊடக பங்காளர்களுக்கம், என்னோடு தோணோடு தேளாக நின்ற தொண்டர்களுக்கும், நிர்வாக சபையினருக்கும், எனக்கு மூன்றாவது முறையாக வாழ்த்துச் செய்தியை வழங்குவதற்கு சந்தர்ப்பம் அளித்த நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா அங்கத்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா அதன் பெயருக்கிணங்க வாழையடி வாழை போல் நீவை மக்களுக்கு தாய்மண்ணிலும் கனடாவிலும் தொடர்ந்து தொண்டாற்ற வேண்டுமென வாழ்த்தி எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றேன்.

**நன்றி
தலைவர்
ப.ஜீகன்**

நீர்வேலி நலன்புரி சங்கம்-கனடா.



செயலாளர் பார்வையில்.....



**சசிகுமார் கணபதிப்பிள்ளை
செயலாளர்**

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடாவின் செயலாளராக மீண்டுமொருமுறை 8ஆவது வாழையடி வாழை மலர்மூலம் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். புலம்பெயர் நீர்வை மக்களால் கனடா தேசத்தில் உருவாக்கப்பட்ட எமது அமைப்பு 15 வருடமாக எமது மக்களின் பங்களிப்புதனும் பிற அமைப்புகள் நலன் விரும்பிகளின் உதவியுதனும் 16வது இராப்போசனத்துடன் கூடிய கலையிரவாம் வாழையடி வாழையைக் கொண்டாடுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இம்மலரை உங்கள் கைகளில் தவழவிடுவதில் பெருமிதம் கொள்கிறது.

எமது நீர்வேலிக் கிராமம் இலங்கையிலே தனக்கென ஓர் தனியிடத்தை ஒருங்கே கொண்டு விவசாயமானாலும் சிறு கைத்தொழிலானாலும் மற்றும் நீர்வளமும் நிலவளமும் அத்தோடு எமது ஊரில் அவ்வப்போது தோன்றிய அறிஞர்கள் பெரியார்கள் என முக்கியமாக யாழ்ப்பாணத்தில் எமது ஊர் ஒரு தனியிடத்தை தனக்கென வைத்திருக்கிறது.

அப்படியான ஊரில் நாங்கள் பிறந்ததையிட்டு பெருமிதங் கொள்கிறோம். எம்மை வளர்த்து ஆளாக்கிய நீர்வேலி மண்ணிற்கு சேவை செய்வதில் கனடா புலம் பெயர் நீர்வை மக்களாகிய நாம் பெருமையடைய வேண்டும். அதன் மூலம் எமது அடுத்த சந்ததியினருக்கு எமது ஊரின் சிறப்புகள் பற்றியும் எமது கடந்தகால வாழ்க்கை முறை பற்றியும் தெரிவிப்பதோடு மேற்கத்தேய கலாச்சார குழலில் வாழும் எமது அடுத்த சந்ததிக்கு எமது கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் என்பவற்றை எடுத்துச் செல்ல முடியும்.

ஒரு ஊருக்கு மெருகூட்டும் வகையில் புலம் பெயர் தேசங்களிலும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஒன்று கூடல்களையும் நிகழ்த்தி வருகின்றோம். அந்த வகையில் கனடா நீர்வேலி நலன்புரிச்சங்கம் குளிர்கால ஒன்று கூடல் வசந்தகால ஒன்றுகூடல் அத்துடன் கோடை கால கடற்கரை ஒன்றுகூடல் என்பவற்றையும் அத்துடன் இங்குள்ள எம் சிறார்களுக்கான தமிழ் கணிதம் ஆங்கிலம் பரிட்டை களையும் விளையாட்டுப் போட்டிகளையும் எமது சங்கம் ஒவ்வொருவருடைய பங்களிப்புதனும் நடாத்தி வருகின்றது. அத்தோடு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வருகின்றது.

அது மட்டுமல்லது ஊரின் வளர்ச்சியிலும் கல்வி கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாடசாலை புனரமைப்பு வறுமைக்கோட்டின் கீழுள்ள பிள்ளைகளுக்கான உதவி புலமைப்பரிசில் திட்டங்கள் கண்ணி மயாக்கந்திப்படம் பாலர் பாடசாலை முதல் பல்கலைக் கழகம் வரை பலவேறு வகையாலும் இயற்றளவு உதவியை கண்டிய புலம்பெயர் நீர்வை மக்களால் உருவாக்கப்பட்ட எமது அமைப்புச் செய்து வருகின்றது.

எமது சமுதாயம் தனிநிறைவு அடைந்த சமுதாயமாக மாற வேண்டும் என்ற நன்றாக்கில் பலதிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அத்தோடு பல முன்னேற்றுகரமான செயற்பாடுகள் தொடர உங்கள் அனைவரது உதவியை நாடி நிற்கின்றது. இவ்விழா சிறப்பாக நடைபெறுவதற்கு அயராது உழைத்த நீர்வாக உறுப்பினர்கள் அனுசரணையாளர்கள் வர்த்தகப் பெருமக்கள் அங்கத்தவர்கள் அன்பர்கள் நன்பார்கள் அனைவருக்கும் எனது மனங்களிந்த நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். இம்மலர் மேலும் பொலிவுடன் தொடர்ந்தும் மலர்வதற்கு தங்கள் அனைவரது ஆதரவை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி வணக்கம்.

**சசிகுமார் கணபதிப்பிள்ளை
செயலாளர்**



BUSINESS SERVICES INC.
MORTGAGE • MUTUAL FUND • TAX • ACCOUNTING • CONSULTING

வருமானவரி, கணக்கியல்,
வீட்டு அடமானக்கடன், காப்புறுதி,
முதல்லு மற்றும் நிதித்துறை
சார்ந்த சேவைகள்
அனைத்தும்
இரே கீட்தில்...ஆனால்
இரண்டு முகவரிகளில்...



- Sole proprietor, partnership registrations and business incorporation
- Bookkeeping, HST, WSIB, payroll services and financial statements preparation
- Personal tax and corporate tax planning and preparation -EFile
- Personal loan, business loan arrangement and business proposals preparation
- RRSP, RESP, mutual funds and RRSP loan arrangements
- For all your Commercial & Residential Real Estate and Mortgage needs
- CRA audit representation, tax court representation and appeals for personal and business accounts
- Federal CPP Disability Pension, OAS and RDSP Tax Credit Certificate, Provincial ODSP Application and Appeal Process
- Life/Health/Group/Travel Insurances

Krish Tharmarajah

1200 MARKHAM ROAD, UNIT 428
SCARBOROUGH
(MARKHAM & ELLESMORE)
Tel: 416.431.0202

www.cammtac.com
services@cammtac.com
Fax: 416.431.3943

130 WESTMORE DR., UNIT 9,
REXDALE
(FINCH & HWY 27)
416-744-3259

**Neervely Welfare Association - Canada****நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா**1571 SANDHURST CIRCLE, PO BOX 63507, SCARBOROUGH,
ONTARIO, M1V 1V0, CANADA

Reg. No. 1352652

Branch Office : Karanthan Road,
Neervely South,
Neervely.

Our Ref:

Your Ref:

Date:.....

Branch Committee**President:**Mr. Arumugam
Rasanayagam**Secretary:**Mr. Iyamuttu
Sivarajah**Treasurer:**Miss. Ramanathan
Mathivathanai**Committee**Mr. Subramaniam
ShanmugavadivelMrs. Anandavel
RukmanideviMr. Kandiah
Rasiah**நீர்வேலி கிளைச் சங்கத்தின் வாழ்த்துச் செய்தி.**

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கனடா அமைப்பினரை 2014 ம் ஆண்டிற்கான ஒன்றுகூடலும் எட்டாவது வாழையடி வாழை மலர் வெளியீட்டிற்கும் வாழ்த்துச் செய்தி வழங்குவதில் நீர்வேலி கிளைச் சங்கம் பெருமகிழ்ஞவடைகிறது. நீர்வை சீராக்களை கல்வி முன்னேற்றத்திற்கு ஆற்றிவரும் பங்களீப்பின் பயன்பாடானது அவர்களை தீரன் விருத்தி மூலம் அறியக்கூடியதாகவுள்ளது.

பிள்ளைகளை கற்றல் தொடர்பான செயற்பாடுகளுக்கு மட்டுமல்லது இணைபாடல்தான் முன்னேற்றம் தொடர்பாக பாடசாலைகளில் நடாத்தப்படும் விழாக்கள், மற்றும் பொதிகளைத் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற பணிகளுக்கும் ஆண்டுதோறும் நீதி உதவி செய்து வருவதன் மூலம் கல்வி வளர்ச்சியுடன் உடல் உள் வளர்ச்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படுவதைக் காணக் கூடியதாகவுள்ளது. பாடசாலைக் கல்வியுடன் பல்கலைக்கழக மரணவர்களுக்கும் சேவையாற்றி வருவது பராட்டுதற்கிறது.

எமது கிராம பிள்ளைகளுக்கு தொடர்ந்து இப்பணியை ஆற்றி வருவதன் மூலம் கல்வி விருத்தியை மேம்பாட்டையச் செல்வதோடு கற்றலுக்காக ஏற்படும் தடைகளும் தீர்க்கப்படுகின்றன.

பிறந்த மண்ணை நேயமுடன் மறவாது பணியாற்றிவரும் சங்கத்தின் தலைவர், செயலாளர், பிபாருளாளர், மற்றும் உறுப்பினர்கள், மனமுவந்து நீதி உதவி புரிந்து வரும் நலன்விரும்பிகள், கடந்தகாலங்களில் பணியாற்றிய நீர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் கிராம பிள்ளைகள் சாஸ்பாகவும், எமது கிளைச்சங்கம் சாஸ்பாகவும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு வாழையடி வாழை மலர் வெளியீடும், ஒன்றுகூடல் விழாவும் சீற்புடன் நடைபெறவும் வாழ்த்துகின்றோம்.

ஜ.சீவராசா
செயலாளர்ஆஇரங்கநயகம்
தலைவர்



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா



www.labellapizza.ca

Free Delivery

நீர்வேலி மகன் நடத்தும்

PIZZERIA & RESTAURANT

15 DICKINSON DR, INGLESIDE, ON

CALL
KARAN

AT
613-537-9777
613-537-9888



- * Our Menu includes: Pizza, Salads, Wraps, Calzone, Parmigianas, Souvlaki, pasta, subs, hot sandwiches, assorted sandwiches, chicken, triple decker, nachos and side orders

- * ideal pit stop spot for people travelling to montreal

- * Call us before you take exit on 401 and we will have your meal ready

- * Dine in space available

Directions:

From 401 east Take exit 770 for County road 14/Dickinson drive, Turn left onto Dickinson Dr/County Road 14 (signs for Dickinson Drive)
Destination will be on the right

From 401 west Take exit 770 for County Road 14 toward Dickinson drive/Ingleside Turn left onto County Road 14 (signs for Dickinson Drive)
Destination will be on the right



FREE DELIVERY IN TOWN

MINIMUM ORDER \$8 (OUTLYING AREA \$15.00)

DELIVERY HOURS: MON-TUES 11AM-9PM WED-THURS 11 AM-9:30 PM FRI-SAT 10 AM-11 PM
SUN 11 AM-9 PM



**NEERVERLY WELFARE ASSOCIATION UK
&
ATTIAR HINDU COLLEGE OLD STUDENTS ASSOCIATION UK
SVS HOUSE
OLIVER GROVE
LONDON SE25 6EJ
TEL 02087713999 FAX 032087712224**

5 January 2014

**To The President & all Committee Members
Neervely Welfare Association
Canada**

Dear Friends,

It is with great pleasure that we learn about your forthcoming New Year event on the 10 January 2015.

We are very happy to provide a felicitation through your souvenir that you are going to publish on this great occasion.

It is always heartening to know how our kith and kin from Neervely are getting on in other parts of the world, specially in Canada because of the number of people there as well as the connections they have with people in the UK as well as in Neervely.

Further our Associations have a lot in common in promoting education and personal development in Neervely through our schools.

Events like these would bring people together where they are able to reflect and reminisce the very important connection we all have with Neervely!!!

We wish you all a Happy & Prosperous New Year 2015!!!!

Yours sincerely,

**M Thiruvasagam (The President)
S Subeskumar (The Secretary)
S Selvanathan (The Secretary)**



நீர்வேலி,
யாழ்ப்பாணம்.

T. P. No.: 021 223 0499

Fax: 021 223 0499

e-mail: ahcn29@gmail.com


ATTIAAR HINDU COLLEGE அத்தியார் நின்துக் கல்லூரி

Neervely,
Jaffna.

06. 01. 2015:

வாழைத்துப்போட்டு.

நீர்வேலி உதவகாளிக் கூட்டுரை மேற்கொண்ட
ஏனெஞ்சினியர் போட்டுப்படி அமைக்கப்படும் "நாடாமூலங்களை"
நீர்வேலி மின்சாரத்திற்குப் பொதுமக்களுக்காக முனிசிபல்
பெருமானத்து, நீர்வேலியிலே பிரிவாக எடுத்த
நீர்வேலியிலே ஒரு முனிஸிபல் கமிட்டி
நீர்வேலி.


MR. K. Ravichandran
Principal
J/ATTIAAR HINDU COLLEGE
NEERVELY



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் - கண்டா



யா/ நீர்வேலி ரோ. க. த. க. பாடசாலை

நீர்வேலி

J/ NEERVERELY R. C. T. M. SCHOOL NEERVERELY

Date: 06.01.2015

வாழ்த்துச் செய்தி

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கண்டா அமைப்பினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் “வாழையடி வாழை” எனும் சிறப்பு மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

புலம்பெயர்ந்து கண்டா நாட்டில் வாழும் நீர்வேலி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட நீர்வேலி நலன்புரிச்சங்கம் கண்டா அமைப்பு பதினாறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தனது கல்வி, கலை, கலாசார விழுமியப் பண்புகள் அழிந்து விடாது பாதுகாத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வருடம் தோறும் பல ஆக்கங்களை உள்ளடக்கி “வாழையடி வாழை” எனும் மலரை வெளியிட்டு வருகின்றது. அத்தோடு நீர்வேலிக் கிராமத்தின் கல்வி, கலை, கலாசார வளர்ச்சிக்கு பாடசாலைகள், முன்பள்ளிகள், ஏனைய சமூக அமைப்புகள் ஊடாக தன்னாலான பங்களிப்பினை வழங்கி வருவது பாராட்டுக்குரியது.

அந்த வகையில் எமது பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. வருடம் தோறும் இடம்பெறும் பரிசளிப்பு விழா, இல்ல விளையாட்டுப்போட்டி என்பவற்றுக்கு நிதி அன்பளிப்புச் செய்து வருகின்றது. மேலும் மாணவர் கற்றலுக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்பதற்காக தெரிவு செய்யப்பட்ட வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வருகின்றது.

இவ்வாறான பல அரிய பணிகளை ஆற்றி வருகின்ற நீர்வேலி நலன்புரிச்சங்க கண்டா அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து அவர்களின் பணி தொடர வேண்டும் என வாழ்த்து அவர்களால் வெளியிடப்படும் “வாழையடி வாழை” சிறப்புமலர் பல சிறப்புகளுடன் வெளிவர எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



சி. தர்மரத்தினம்
அதிபர்
யா/ நீர்வேலி ரோ. க. த. க. பாடசாலை



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

Energy Carpet Cleaning INC

13 Years Experience in Related Fields



- Carpet Shampoo & Steam Cleaning
- Pressure Washer
- Building Maintenance
- Jaintorial Cleaning
- Strip & Wax
- Emergency Flood Cleaning
- Commercial & Industrial Cleaning
- Truck Mount

முகன் முகலாக குழிமுன் ஒருவரால்

- புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உங்கள் மின்சாரத்தையும் சுடுநீரையும் மிச்சப்படுத்தி, அனைத்து வேலைகளையும் எமது வாகனத்தில் கிருந்து செய்கிறோம்.

Kugan : 416 525 4288

Email: energycarpetcleaning@hotmail.com
www.energycarpetcleaning.com



39 Guinevera Road, Markham On. L3S 4V3



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கன்டா



யா / குந்தன் ராமுபிள்ளை வித்தியாலயம் J/KARANTHAN RAMUPPILLAI VIDYALAYAM

நீர்வேலி
இலங்கை

Neervely
Srilanka

06.01.2015

வாழ்த்துச் செய்த

நீர்வேலி நலன்புரிச்சங்கம் கன்டா அமைப்பின் 2014 ஆம் வருட ஒன்றுக்கூடலும் வாழையடிவாழை வெளியீடும் இடம்பெறவுள்ள இந்நேரத்தில் எமது பாடசாலைச்சமூகம் சார்பாக வாழ்த்துவதில் மட்டந்திற மகிழ்ச்சி அடைகின்றேன்.

தங்கள் அமைப்பு மேன்மேலும் வளர்ந்து தொடர்ந்தும் பற்பல சேவைகளை ஆற்ற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.


கன்டாவில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளையும் நீர்வேலி மண்ணையும் இணைக்கும் ஓர் உறவுப் பாலமாக திகழும் நீர்வேலி கன்டா நலன்புரிச் சங்கம் தொடர்ந்தும் எமது கிராமத்தின் வளர்ச்சியிலும் சிறார்களின் கல்வியிலும் அக்கறையுடன் செயற்படுகின்றமை யாவரும் அறிந்ததே.

உங்களின் இந்த இனியபணி மேன்மேலும் தொடர எமது வாழ்த்துக்கள்.

iL. Vakeesan

அதிபர்

K.VAKEESAN
PRINCIPAL
J/Karanthan Ramuppillai Vidyalayam
NEERVELY





யா/ நீர்வேலி தெற்கு நின்து தமிழ் கலவன் பாடசாலை
J/NEERVERLY SOUTH HINDU TAMIL MIXED SCHOOL

NEERVERLY.

Mobile Phone: 0776494715

நீர்வேலி.

Principal:

Mr. M. Sivananthan B. A, Dip. in. Edu, M. A

திகதி/...../20.....

வாழ்த்துச் செய்தி

நீர்வேலி நலன்புரிச் சங்கம் - கன்டா அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படுகின்ற “வாழையடி வாழை” என்ற மலருக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.


புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் கூட தாம் பிறந்த மண்ணின் பெருமையை மறவாது அமைப்பொன்றை உருவாக்கி அவ் அமைப்பின் ஊடாக கிராமத்தின் வளர்ச்சிக்காக பல்வேறுபட்ட உதவிகளை இச்சங்கம் ஆற்றிவருகின்றது. அதன் ஓர் அங்கமாக “வழையடி வாழை” என்ற மலர் வெளிவருவது சிறப்பம்சம் ஆகும் இம்முயற்சிக்காக உழைத்து வரும் அன்பர்கள் யாவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர். இவ்வாறான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

நீர்வேலிக் கிராமத்தின் கலை, கலாச்சார மற்றும் பல்லின அம்சங்களைத் தாங்கி வருகின்ற இம்மலரானது சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

ம.சிவானந்தன்

அதிபர்





Estd.: 08/07/1956.

பாலர் பகல் விருதி, நீர்வேலி. Creche, Neervely.

சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி.

The Community Welfare League, Neervely.

19.12.2014

வாழ்த்துச் செய்தி

நீர்வேலி நலன்புரிச்சங்கம், கன்டா நடத்தும் ஒன்றுகூடல் நிகழ்விற்கும், “வாழையடி வாழை” மலர் வெளியீட்டிற்கும் நீர்வேலி பாலர் பகல் விடுதி சமூகம் சார்பில் வாழ்த்துத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்வடைகின்றேன்.

தாய்மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதிலும் தமது அடையாளங்களை இழந்துவிடாமலும் தமது இளைய சந்ததியினர் தமிழ் இனத்தின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை அறியவும், பேணவும் இவ் ஒன்றுகூடல் நிகழ்வினூடாக மேற்கொள்ள எடுக்கும் முயற்சி போற்றுதற்குரியது. தமது வேலைப்பளூக்களுக்கு மத்தியிலும் ஒன்றுகூடல் நிகழ்வினை நடத்தி அதில் பங்குபற்றி மகிழ்வறும் சங்க உறுப்பினர்கள் அத்துடன் தமது தாய்மண்ணில் வாழும் பிள்ளைகளின் கல்விவளர்ச்சியிலும் அக்கறைகொண்டு அப்பிள்ளைகள் கல்விகற்கும் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குக் கிரமமாக தமது பங்களிப்பினையும் ஆதரவினையும் வழங்கிவருவது, அவை வினைத்திற்றுடன் செயலாற்ற ஊக்கமளிக்கின்றது. அந்தவகையில் எமது நீர்வேலி பாலர் பகல் விடுதி சிறார்களின் உடல், உள் ஆழாக்கிய மேம்பாட்டிற்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கிவரும் உதவி மிகுந்த பயனுடையதாக அமைந்துள்ளது.

இவ்வாறான நல்ல செயற்பாடுகளில் ஈடுபாட்டுள்ள சங்கத்தின் இவ்வருட ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெறவும் இதற்காக உழைத்த தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்களையும் சங்கத்தின் “வாழையடி வாழை” மலர் மணம் வீசி மலரவும் மனதார வாழ்த்துகிறேன்.



செ.பத்தமநாதன்

தலைவர்



வாழையடி வாழை 2014

நீவேலி நலம்புரி சங்கம் – கன்டா



சிவஸ்ரீ ஆ.வெங்கடேஸ்வரக்
குருக்கள் (ஸ்ரீ ஜயா)
பிரதம குரு
திருமுருகன் கோயில்
மொன்றியால் – கன்டா



வாழ்ந்துறை

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் எப்படி உயர்ந்ததோ இ அந்த
நாட்டில் இருக்கின்ற பிறந்த பொன்னான ஊரும் சிறந்ததுவே !

எல்லா வளமும் நிறைந்த ஊர்,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் என வள்ளுவப் பெருந்தகையால்
சொல்லப்பட்ட விவசாய பெருமக்களை அதிகமாக கொண்ட ஊர்.

முக்கனிகளில் முதன்மைக்கனியான வாழைக்கு பெயர் பெற்ற ஊர்.

சான்றோர் என சொல்லப்படுகின்ற கல்வியாளர்கள் வாழ்ந்ததும்,
வாழுகின்றதுமான ஊர்.

கைவினைக்கலைஞர்களின் கைத்தொழில் கூடங்கள் நிறைந்த ஊர்.

இத்தனை பெருமைக்க எங்கள் நீவேலியின் விழாச் சிறக்க எல்லாம்
வல்ல வாய்க்கால்தரவை முத்த விநாயகரை வணங்கி, அவன் தம்பி
மொன்றியால் திருமுருகன் ஆசியுடன் விழா சிறக்க வாழ்த்துகிறேன்.

சிவஸ்ரீ ஆ.வெங்கடேஸ்வரக் குருக்கள் (ஸ்ரீ ஜயா)

பிரதம குரு
திருமுருகன் கோயில் மொன்றியால் – கன்டா.



ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர்

1821-1870



வாழையடி வாழை 2014 அரங்க நாயகன்

உத்தொன்பதாம் நூற்றாண்டின் ஈழத்துஇலக்கிய மரபிலும் இந்துப்பண்பாட்டு மரபிலும் முக்கிய பங்காற்றிய பேருளிஞர்களில் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரும் குறிப்பிடத்தக்கவர். நீர்வேலியைப்பிறப்பிடமாகக் கொண்ட சிவசங்கரபண்டிதர் நாவலர் பெருமானாரின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்ததுடன் இந்துப்பண்பாட்டின் ஒரு கனதியான பாத்திரமாகவும் திகழ்ந்துள்ளார். தமிழ்மொழியிலும் ஆழ்ந்த புலமைகொண்டவர்களாகவும் சமஸ்கிருதம் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இந்துசமயத்தத்துவம் தர்க்கம் ஆகியவற்றிலும் கிறிஸ்தவசமயத்திலும் சிறப்புத்தேர்ச்சிபெற்றவராக விளங்குகிறார். 1821 ஆம் ஆண்டு விரோதி வருடம் சிதத்திரை மாதம் 21 ஆம் நாள் வெள்ளிக்கிழமை ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்த சிவசங்கர பண்டிதர் சிறப்பாண் முறையில் கல்விகற்று பலரும் போற்றும் பண்புடையாளராக விளங்கிய இவருக்கு நீர்வேலியில் இவரது தாய் மாமானாராகிய சின்னத்தம்பி என்பவரது புத்திரி தங்கமுத்து அம்மாளை பருவத்தே மணமுடித்து வைத்தனர். இவர்கள் வாழ்வின் நற்போராக சிவப்பிரகாசப்பிள்ளை சிவகுருநாதபிள்ளை ஆகிய இருவரும் பிறந்தனர். இவர்களில் சிவப்பிரகாசப்பிள்ளை என்பவரே அத்தியார் கல்லூரியின் உருவாக்கத்திற்கு காரணமாக திகழ்ந்துள்ளார். அதாவது சிவசங்கர பண்டிதரின் சைவம் தமிழ் வேதம் ஆகமம் மீதுள்ள ஆழ்புலமைகாரணமாக தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக கிறிஸ்தவ மத கண்டனங்களை மேற்கொண்டு இவற்றை வளர்க்க அரும்பாடுபட்டார். இத்தகைய பின்னனி அவர் மகனுக்குக் கடத்தப்பட்டு சைவம் தமிழ் வேதம் ஆகமம் போன்றவற்றை வளர்க்கும் நோக்கில் ஒரு வித்தியசாலையை நீர்வேலியில் 1880 இல் நிறுவினார்.

ஆன்றைய காலத்தில் குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டளவில் நீர்வேலியில் மூன்று வகையான பாடசாலைகள் காணப்பட்டன. அவையாவன இலங்கை திருச்சபையால் அமைக்கப்பட்ட பாடசாலை



கத்தோலிக்கப்பாடசாலை இந்துப்பாடசாலை என்பனவாகும். இவற்றுள் இந்துப்பாடசாலை சிவசங்கர பண்டிதர் குடும்பத்தவரால் அமைக்கப்பட்டது. "பண்டிதர்கோட்டம்" எனும் இவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் அமைக்கப்பட்டதனால் பண்டிதர் பாடசாலை என அமைக்கப்பட்டதோடு அது சைவபிரகாச வித்தியாசாலை என பதிவுப்பெயர் கொண்டதாக இவ் இந்துக்கல்லூரி விளங்கியது. இது ஒரு தனியார் இந்துப்பாடசாலையாக விளங்கியதுடன் இப்பாடசாலையில் 7 ஆம் 8ஆம் வகுப்புக்கள் வரை நடைபெற்றன. பிரத்தியோகமாக தமிழ் சைவ சமய வேத ஆகம இதிகாச புராணசமஸ்கிருத வகுப்புக்கள் நடாத்தப்பட்டதுடன் உள்ளார் பிள்ளைகளே கூடுதலாக அதிலும் குறிப்பாக பிராமணப் பிள்ளைகளே அதிகம் கற்றனர். சிவப்பிரகாசபண்டிதர் குழாமே ஆசிரியராக செயற்பட்டனர். இதற்குச்சான்றாக அமையும் ஒருவரே அவர்காலத்தில் வாழ்ந்து நல்கிய பிராமணப்பெரியார்களில் ஒருவராகிய அருள்மிகு வாய்க்காற்றரவை விநாயகர் ஆலய பிரதம குரு சிவழீ சுப்பிரமணிய ஆயதோத்தாரண குருக்கள் ஆவர். நுற்றாண்டுகளுக்குமேல் இயங்கிய இப்பாடசாலை சிவப்பிரகாசபண்டிதரின் மறைவின் பின் அவரின் மகன் நடராஜப்பண்டிதரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இக்காலத்தில் பண்டிதர் குடும்பத்தினர் தமது சொந்நச்செலவில் காணி வாங்கி சாதாரண கொட்டில்கள் அமைத்து குருசில்யப் பாரம்பரியத்துடன் கல்வி போதித்திருந்தனர்.

பல்வேறு சூழ்நிலை காரணமாக குறிப்பாக பொருளாதாரப்பிரச்சினை காரணமாக பண்டிதர் நடராஜரால் பாடசாலை நடாத்த முடியாத நிலைவந்து அதனை அவர் கையளிக்க விரும்பிய நிலையில் முதலியார் அத்தியார் அருணாசலம் அவர்கள் அதனை விலைக்கு வாங்கி தனக்கு சொந்தமாக்கினார்.பண்டிதர் காலத்தில் இருந்த காணியை விட மேலும் பல காணிகளை வாங்கி பாடசாலையை விஸ்தரிக்கும் பணியில் அத்தியார் அருணாசலம் அவர்கள் ஈடுபட்டார்.காலப்போக்கில் கட்டடங்கள் பலவும் அமைக்கப்பட்டு கல்விசெயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து அத்தியார் அருணாசலத்தின் பொறுப்பின் கீழ் தமிழ்ப்பாடசாலை இயங்கிவந்த அதேவேளை ஆங்கிலக்கல்வியை விருத்திசெய்யும் நோக்குடன் ஒரு உபபாடசாலையான நீர்வேலி இந்து ஆங்கிலப் பாடசாலையை 1929 இல் நிறுவினார்.

1945 இல் கலாநிதி W.W.W. கன்னங்கராவினால் இலவச கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது "ஒரு முகாமையின் கீழ் சுதேச மொழி ஆங்கிலமொழிப் போதனைகள் கொண்ட பாடசாலைகள் ஒரே இடத்தில் அமையப்பெற்றிருப்பின் அவற்றை ஒன்றாக இணைக்க முடியும்" என கல்விசச்டட்டம் வழிவகுத்தமையால் "அத்தியார் இந்துக் கல்லூரியாகிய தமிழ்ப்பாடசலையும் 1929 இல் ஆரம்பிக்கப்பட்ட நீர்வேலி இந்து ஆங்கிலப்பாடசலையும் இணைக்கப்பட்டு அத்தியார் இந்துக் கல்லூரி என்ற நாமத்தில் முழுமைபெற்று இயங்கத்தொடங்கியது.

இது காலப்போக்கில் பல்வேறு அதிபர்களால் நிர்வகிக்கப்பட்டு அரச கல்வித்திட்டங்களின் நடைமுறை மற்றும் உதவிகளுக்கேற்ப பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி உலகிற்கு தந்தவண்ணமுள்ளது. இக்கல்லூரி அன்னையின் உருவாக்கத்திற்கு வித்திட்ட பண்டிதர் குடும்பத்தவர் என்றும் நினைவுகரத்தக்கவர்கள். விருட்சமாக மலர்ந்திருக்கும் இன்றைய கல்லூரி என்ற மரத்திற்கு விதையிட்டவர்களாக விளங்கும் பண்டிதர் குடும்பத்தவரது தத்துவ உணர்வும் தியாக உணர்வும் என்றும் தொடர்துவரும் சந்ததியினரால் காலம் காலமாக நினைவிலிருத்தி போற்ற வேண்டும்.

உலகில் பாரிய வெற்றிகளும் மிகப்பெரிய சாதனைகளும் கடுமையான சவால்களுக்கு உட்பட்டபின்னர்தான் நிகழ்ந்ததை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. பல அறிஞாக்கள் தங்களது வாழ்நாளில் பல்வேறு சோதனைகளுக்குட்பட்டு பல்வேறு தியாகங்களை மேற்கொண்டு உருவாக்கிய கொள்கைகளும் கோட்பாடுகளும் கருவிகளுமே இன்றைய விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது. அதேபேல் இப்பாடசாலையின் கல்விவளர்ச்சி சங்கரபண்டிதர் பரம்பரையினராலும் அத்தியார் குடும்பத்தினராலும் மேற்கொண்ட தியாகங்களினாலும் சோதனைகளினாலும் விளைந்த முத்துக்களாகும்.



சைவ சமயம் தமிழ் போன்றவற்றை வளர்க்கவும் பேணிப்பாதுகாக்கும் நோக்குடனும் இயற்கையுடன் ஒன்றித்து குருகுலப்பாரம்பரியத்துடன் கூடிய கல்வியை நிலைநாட்ட வித்திட்ட சைவப்பிரகாச வித்தியாசாலை எனும் விதை இன்று மரமாகி விருட்சமாகி அத்தியார் இந்துக்கல்லூரியாக விளங்கி பல புலமையாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்கியதுடன் எமது பண்பாட்டின் அணிகலாக விளங்குகின்ற எமது கல்லூரித்தாயின் வரலாற்றுப்பொட்டகத்தினை அடுத்துவரும் சந்ததியினரும் அறியவைப்பதற்காக இதை எழுதுகின்றேன் நானும் ஒரு பண்பாட்டின் குழந்தையாக.....

நன்றி

சாணக்கியன் & நீவெலி இணையம்



**SRILA SRI SIVA
SANKARAPANDITHAR
Alias
SANKARA NAMASIVAYA
PULAVAR
(1821 - 1870)**

He was from Neervely, a village six miles from Jaffna town. His father's name was Sivagurunathar. He was one year younger than Srila Sri Arumuga Navalar and died nine years earlier.

Navalar and Siva Sankara Pandithar were like two stalwart champions who buckled on their armour to fight against the mighty invasion of Christian Missionaries in the North of Ceylon.

Siva Sankara Pandithar was a great scholar in Tamil and Sanskrit and knew English, too. He was well versed in the Saiva Agamas, having studied Tamil under Appapillai of Kanterodai, and Sanskrit under Swamynathar of Vetharanujan - a great Sanskrit scholar.

Navalar invited Sankara Pandithar to deliver a series of lectures on the philosophy of Saiva Siddhanta, at the Saivaprakasa Vidyalaya, Vannarpannai.

"On March 1863 on a Friday Arumuga Navalar delivered a discourse, Sankara Namasivaya Pulavar or Siva Sankara Pandithar stressed the same view by quoting Sanskrit quotations. The theme under discussion was whether the Vytheeka Brahmins or the Thesikar, namely the Saiva Kurukkal were superior. Navalar maintained that the Saiva Kurukkal were superior."

Jaffna Freeman, 10th March 1863.

Sankara Pandithar wrote an attack on Christianity "Kristhu Matha Kandanum". He wrote a compendium of Periyapurana - the Periyapurana Soosanam. He gave a Foreword to Srila Sri Arumuga Navalar's magnum opus "Periyapurana Vacanam".

Sankara Pandithar wrote Saiva Prahasanam, Sattha Sankraham, Ahanirnayuth Thamilurai, Sivapoosai Anthathai Urai, Sivathoodana Kandanam and Anuddana Vithi. These were Saivite Treatises, and also criticism against attack on Saivism and the rules of Saiva Practice.

He wrote a Sanskrit Grammar and a Reader in Sanskrit.

He died at Puducheri, in 1870 at the age of 59. He was "Guru to Murugesu Pandithar who studied under him from 1841 to 1849.

Some Eminent Tamils

Writers and other leading figures (19th to 20th Centuries)

By: V.Muttucumaraswamy



**நீர்வேலி தெற்கு பாவர் பகல் விடுநிக்கு நீர்வேலி நலன்புரி
சங்கத்தின் இடாக மாதாங்கும் இணவுக்காக
நள்கொடை செய்பவர்களின் பெயர் விபரம்**

January	(2009-Present)	வாசகி கணபதிப்பிள்ளை
February	(2009-Present)	அகிலன் சிவபாலன்
March	(2009-Present)	ஜெகன் பகபதி
April	(2009-Present)	கிரிதரன் இராசேஸ்வரன்
May	(2009-Present)	அசோகமலர் தளையசிங்கம்
June	(2009-Present)	சர்மி சர்வானந்தம்
July	(2009-Present)	சயிறா செல்வராசா
August	(2009-Present)	ஞானேந்திரன் நமசிவாயம்
September	(2009-Present)	மாலதி ஜெகநாதன்
October	(2009-Present)	பஞ்சநாதன் பொன்னையா
November	(2009-2012)	சுகந்தன் கனகசபேசன்
December	(2009-Present)	ஸ்ரீநாதன் தியாகராசா
November	(2013-Present)	பத்மநாதன் பொன்னம்பலம்



Pilot Program



**அமர்ர் தியாகராஜா
சிறீதரன்**

அமர்ர் தியாகராஜா சிறீதரன்
ஞாபகாற்தமாக, ஒரு
பல்கலைக்கழக மாணவருக்கான
உதவித் தொகையை July 2013 -
July 2014 வரையும்
வழங்குகின்றனர். அமர்ர்
தியாகராஜா சிறீதரன் அவர்களை
அவரின் குடும்பத்தினர் நினைவு
கூறுகின்றனர். அன்னாருக்கும்
அவரது குடும்பத்தினருக்கும் நாம்
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.



**அமர்ர் தம்பையா
பசுபதி**

அமர்ர் தம்பையா பசுபதி
ஞாபகாற்தமாக, ஒரு
பல்கலைக்கழக மாணவருக்கான
உதவித் தொகையை July 2013 -
July 2014 வரையும்
வழங்குகின்றனர். அமர்ர் தம்பையா
பசுபதி அவர்களை அவரின்
குடும்பத்தினர் நினைவு
கூறுகின்றனர். அன்னாருக்கும்
அவரது குடும்பத்தினருக்கும் நாம்
நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


இது ஒரு Pilot Program, மேலும் பல மாணவர்கள் உதவித்
தொகையை எதிர்பார்த்து இருப்பதால், நீங்களும் பங்கேற்க
விரும்பினால் எமது செயற்குழுவுடன் தொடர்பு கொள்ளுங்கள்.



நீர்வேலி - குழுமல்

நீர்வேலி இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே கைத்தடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், அத்தியார்இந்துக் கல்லூரி, கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றுக்குப் பிரபலமான ஊராகும்.


நீர்வேலிக் கிராமத்தின் அமைவிடம்



நீர்வேலிக் கிராமத்தின் அமைவிடம்

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் நீர்வேலிக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் கோப்பாய் என்ற ஊரினை தெற்கெல்லையாகவும் ஊரெழு, உரும்பிராய், அச்செழு ஆகிய ஊர்களை மேற்கு எல்லையாகவும் சிறுப்பிட்டி என்ற ஊரினை வடக்கெல்லையாகவும் நீண்ட தரவை மற்றும் நீரேரியை கிழக்கெல்லையாகவும் கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் என்றதும் பணமரம் அதன் குறியீடாக அமைவதைப்போல நீர்வேலி என்றதும் எல்லோரது நினைவுக்கும் வருவது வாழைமரம் ஆகும்.

நீர்வேலிக் கிராம நிலப்பயன்பாட்டு வரைபடம்



நீர்வேலிக் கிராம நிலப்பயன்பாட்டு வரைபடம்



பெயர்க்காரணம்!

கோப்பாய் உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் நீர்வேலிக் கிராம நிர்வாகம் உள்ளடங்குகிறது. இவ்வூரின் பெயர்க்காரணமாக நீரை வேலியாக உடையதால் நீர்வேலி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது. நீர்வேலி ஊரின் கிழக்கெல்லையாக நீர்நிலை உள்ளமை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. இது தவிர “வேலி” என்ற சொல்லிற்கு ஊர், இடம் என்ற பொருள்களும் தமிழ் அகராதியில் உண்டு. ஆகவே மன நீர்மை மிக்க மக்கள் வாழும் ஊர் என்ற பொருளிலும் இது வழங்கப்பெறக் காணலாம்.

அச்சுவேலி, கட்டைவேலி, விளைவேலி, சங்குவேலி, திருநெல்வேலி போன்ற யாழ்ப்பாணத்துக் கிரமங்களின் பெயர்களும் வேலி என்ற சொற்பதத்தைத் தம்மகத்தே உடையனவாயுள்ளமை ஈண்டு சிந்திக்கத்தக்கது. இந்த வகையில் நீர்வேலி என்ற பெயர் இக்கிராமத்திற்கு உண்டாகியிருக்கின்றமையும் கவனிக்கத்தக்கதே.

யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தை இராஜவீதி மற்றும் யாழ் - பருத்தித்துறை நெடுஞ்சாலை என்பன நகரத்துடன் தொடுக்கின்றன. பெயருக்கேற்ற வகையில் நீர்வேலி தண்ணீருக்குப் பஞ்சம் இல்லாத ஊர். இதனால் நீர்ப்பஞ்சம் இல்லாத இந்த ஊரில் விளைச்சலுக்கும் குறைவில்லை. பஞ்சமில்லாத இந்த ஊரில் வாழ்வோர் கொடைச்சிறப்பு உடையவர்களாக வாழ்கின்றனர். இக்காரணத்தால் தொன்மைக்காலம் தொட்டு ஒழுக்கத்துடனும் கொடைச்சிறப்புடனும் இக்கிராம மக்கள் வாழ்ந்துள்ளனர்.

இக்கிராம மக்கள் வழங்கிய விருந்துபசாரத்தில் மகிழ்ந்த வரகவி சின்னத்தம்பிப்புலவர் “நீர்வேலி கோப்பாய் நிறை செல்வமாகும்” என்று பாடியுள்ளார்.

இக்கிராம வளத்தைப் பாடமுனைந்த அறிஞர் கு.சிற்சபேசன்

“புன்னை மாதுளை பூங்கொதி மாபுளி
தென்னை கூவிளாந் தேனுகர் வண்டினம்
துன்னு பூக வனந்தொழும் வாழையோ
அன்ன தாழையோடு அடர்ந்தது சோலையே“

என்று வியந்து பாடுகிறார்.

நீர்வையம்பதி - நீர்வேலி என்றெல்லாம் அழைக்கப்படுகின்ற இந்த ஊர் வரலாற்றுச்சிறப்புமிக்கது. யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழரசர்களில் ஒருவனான சிங்கைப் பரராஜசேகரவின் மருமகனும் அவனது முதல் மந்திரியாகத் திகழ்ந்தவனுமாகிய தமிழில் இரகுவம்ச மகா காவியத்தை யாத்த “அரசகேசரி” என்பவன் அமைத்ததாகக் கருதப்படும் அருள்வளர் ஸ்ரீஅரசகேசரிப் பிள்ளையார் கோயில் நீர்வேலியூரின் நடுநாயகமாக விளங்குகிறது. இது இவ்வூரின் தொன்மைச் சிறப்பைக் காட்டி நிற்கிறது. இவ்வூரினுடே பழங்கால ராஜாக்கள் பாவித்த “இராஜவீதி” ஊடறுத்துச் செல்கின்றமையும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

இயற்கை வளங்கள் நிறைந்த இந்த ஊர் வாழைக்குப் பெயர் பெற்றது. இதனால் “கதலிவனம்” என்கிற சிறப்பை உடையது. தவிர அறிஞர்களும் குருமார்களும் கலைஞர்களும் வேளாண்மை செய்பவர்களும் கவிஞர்களும் நிறைந்து வாழ்ந்ததாலும் வாழ்வதாலும் இவ்வூர் சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது. அதிகளவில் இந்துக்கள் வாழும் இந்த ஊரில் இந்துக்கோயில்கள் அதிகளவிலும் சிறப்புற்றும் காணப்படுகின்றன.

பொருளாதாரம்!

பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றவற்றில் மக்கள் ஈடுபடுகின்றனர்.

நீர்வேலிக் கிராமத்தின் பௌதிகத் திட்டம்



நீர்வேலிக் கிராமத்தின் பௌதிகத் திட்டம்

கமமும் கைத்தொழிலும்!

நீர்வேலியின் செல்வமாக சுமார் 3900 மேற்பட்ட பரப்புடைய வயல் நிலம் இருக்கிறது. ஆனால் போரும் அது தந்த பின்னடைவுகளும் அவற்றில் முழுமையும் பயன்படுத்தப்படாமலிருக்கிறது.

ஆவணி அல்லது புரட்டாதி மாதங்களில் இங்கு நெல் விதைப்பு இடம்பெறும். அறுவடையின் பின்னர் இத்தரவை மந்தை மேய்ப்பிற்கு உரிய நிலமாகப் பேணப்படுவதையும் அவதானிக்கலாம். இக்காலப்பகுதியில் இங்குள்ள சவாரித்திடலில் “மாட்டு வண்டில் போட்டி”களும் இடம்பெறுகின்றன. வயல் நிலத்திற்கு அடுத்த படியாக வீட்டுநிலப்பயிர்ச் செய்கையும் முக்கிய இடம்பெறுகின்றது.

நீர்வேலி வாழைச்செய்கைக்கு பெயர்பெற்ற பூமி. 12000 பரப்பு தோட்டநிலத்தில் இது செய்கை பண்ணப்படுகின்றது. தோட்டங்களில் எட்டு அடி இடைவெளியில் வாழைக்குட்டிகளை நாட்டிச் செய்கை பண்ணுவதை அவதானிக்கலாம்.

போரின் காரணமாக வெளியிடத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் வாழைக்குலைகள் உரிய விலைபோகாமல் இங்குள்ள விவசாயிகள் வேதனைப்பட்டனர். தற்போது இந்த நிலை மாற்றமுற்று வருவது மகிழ்ச்சிக்குரியது. தவிர புகையிலை, வெங்காயம் போன்றனவும் மரக்கறிச் செய்கைகளும் பரவலாக



நீர்வேலியில் இடம்பெறுவதை அவதானிக்கலாம்.

நீர்வேலியில் விவசாயத்தைப் போலவே கைத்தொழிலும் சிறப்புற்றிருக்கின்றது. இரும்புத் தொழில்கள் மற்றும் மரவேலைகள் நீர்வேலி காமாட்சியம்பாள் கைத்தொழிற்சங்கத்தினை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

இங்கே மிதிவண்டி, மணிக்கூடு போன்றன கூட உருவாக்கப்பட்டாகக் கூறுவர். போரின் வடுக்களை இங்கும் காணலாம். இந்துச்சிறப் சாஸ்திர மரபுப்படி வாகனங்கள், தேர் போன்றவற்றை செய்து வரும் ஆச்சாரியார்களும் நகை வேலை செய்யும் மக்களும் நீர்வேலியின் கைத்தொழிற்துறையில் தடயம் பதித்துச் செயற்படுகின்றனர். இவற்றினைப் போலவே சுருட்டுக்கைத்தொழிலும் சிறப்புற்று விளங்குகிறது.

கல்வி!

கல்வி வளர்ச்சியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியினது பங்கு பிரதானமாகும். நீர்வேலியில் அத்தியார் இந்துக்கல்லூரி, சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை, கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம், ஜோ.க.த.க. பாடசாலை, இந்துத்தமிழ்க்கலவன் பாடசாலை என்ற ஜந்து பாடசாலைகள் அமைவு பெற்றுள்ளன.

1850ம் ஆண்டளவில் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதரால் ஆரம்பிக்கப்பட்ட சிவப்பிரகாசவித்தியாலயம் என்ற பாடசாலை 1920களில் கிறிஸ்தவமினரிமாருக்கு விற்கப்படவிருந்த சமயத்தில் அத்தியார் அருணாசலம் அதனை விலை கொடுத்து வாங்கி இன்றுள்ள அத்தியார் இந்துக்கல்லூரியை ஆங்கிலப்பாடசாலை – தமிழ்மொழிப்பாடசாலை என்ற இரு பிரிவுகளாகக் 11-02-1929 அன்று தொட்டு திறந்து செயற்படசெய்தார். என்பது ஆண்டுகளாகக் கல்விப்பணியாற்றி சிறப்புடன் மினிர்கின்றது இக்கல்லூரி.

இதே போலவே 125 ஆண்டுகளைக் கடந்தும் நீர்வேலி அரசுகேசரிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் சீ.சீ.தமிழ்க்கலவன் பாடசாலை அறிவொளி பரப்பி வருகிறது.

1905ல் சவாமி ஞானப்பிரகாசரால் ஸ்தாபிக்கப்பட்ட ஜோ.க.த.க பாடசாலையும் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயமும் சிறுவர்களின் அடிப்படைக்கல்வியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.

இவை போலவே கடந்த ஐம்பது வருடங்களாக நீர்வேலி தெற்கில் இந்துத்தமிழ்க்கலவன் பாடசாலை இயங்கி வருகின்றது. நீர்வேலியின் கல்விப்புலத்தில் தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிகளும் அறநெறிப்பாடசாலைகளும் கூட தத்தம் நிலையங்களை நாடி வருவோர்க்கு அறிவொளியூட்டி வருகின்றன.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆண்மிகம்!

ஹரின் நடுநாயகமாக விளங்கும் நீர்வேலி அரசுகேசரிப்பிள்ளையார் திருக்கோவிலின் திருமஞ்சனக்கிணறு அற்புதமானதும் தான்தோன்றியானதும் ஆகும். இதனை ஒட்டிப் பல செவிவழிச் செய்திகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பிள்ளையார் கோயிலில் பாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சிவபெருமானுக்கும் முதன்மையான இடமுள்ளமையும் குறிக்கத்தக்கது. இந்த ஆலயத்தில் உள்ள திருத்தேர் சிறப்



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

வேலைப்பாடுகள் அமைந்தது. கலைநயம் மிக்கது.

இத்திருக்கோவில் போலவே நீர்வேலி தெற்கில் புகழ்மிக்க கந்தசவாமி கோயில் அமைந்துள்ளது. அழகிய இராஜகோபுரத்துடன் திகழும் இக்கோவிலிலுள்ள ஆணுமகசவாமி மற்றும் நடராஜர் திருவுருவங்கள் புராதன சிற்பக்கலைச் சுவைஞர்களுக்கு அரிய பொக்கிழைமாகும்.

நீர்வேலிக் கிராமத்தின் வடகிழக்கில் வாய்க்காற்தரவைப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. மக்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய இவ்வாலயம் ஆலய குருமார்களால் பரிபாலிக்கப்படுகின்றது. ஆலயத்திலுள்ள பழைய வாய்ந்த ஜோடிக்குதிரை வாகனம் கண்ணையும் கருத்தையும் கவரும் எழிலுடையது.

இம்முன்று புராதன ஆலயங்களையும் தவிர நீர்வேலி வடக்கில் செல்வக்கத்திர்காம சவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலய கருவறை வடிவமைப்பு சிறப்பானது. குமாரப் கரணி என்ற இந்த ஆலய தீர்த்தக்கேணியின் வடிவமைப்பும் வித்தியாசமாக உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் அருகருகே காமாட்சியம்பாள் ஆலயம், ராஜராஜேஸ்வரியம்பாள் ஆலயம், காளியம்பாள் ஆலயம் என்ற மூன்று பெரிய அம்பாள் ஆலயங்கள் அமைந்துள்ளன.

தவிர வைரவர், காளி போன்ற பல்வேறு தெய்வங்கட்டும் ஊரில் பல்வேறு ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீர்வேலி மேற்கில் மீனாட்சியம்பாள் ஆலயமுள்ளது. ஊரினைச் சுற்றிலும் காவற்தெய்வங்களின் சிறிய பெரிய ஆலயங்கள் உள்ளன.

இந்த ஆலயங்கள் யாவற்றிலும் வருடாந்தம் பெருந்திருவிழாக்களும் தினமும் கிரமமாகப் பூசை வழிபாடுகளும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. இவற்றினைப் போலவே நீர்வேலி வடக்கில் கத்தோலிக்க மக்களால் பரலோக மாதா தேவாலயம் ஸ்தாபிக்கப்பெற்று வழிபாடாற்றப்படுவதும் குறிப்பிடத்தக்கது. வளர்ச்சி பெற்றுள்ள இந்தத் தேவாலயமும் ஊரின் வளத்தில் பங்காற்றி வருகின்றது.

Credits: neervelyarasakesarippillayar.blogspot.ca



முரண்பாடுகளும் திருத்தங்கள்

தீர்வுகளும்



**Author: Menaka Sivakaran
Lecturer in Psychology
University of Jaffna**

Lஇத்வாழ்வு என்பது ஒருவரோடு ஒருவர் கொண்ட எதிரான சக்திகளின் போர்க்களம் எனவும் அங்கு நாகரீகம் இயல்பூக்கங்களோடு மோதும், சமூக இனக்கம் சமூக விரோதத்தோடு மோதும், தர்க்கர்த்தியான விவேகம் தர்க்க ரீதியற்றதோடு மோதும் எனவும் உளவியலாளரான சிக்மன் பிரைட் கூறுகின்றார். எனவே இதனை வைத்துப் பார்க்கின்ற போது மனித வாழ்வில் முரண்பாடு என்பது தவிர்க்கமுடியாதது. இவ்முரண்பாடுகள் வயதுவேறுபாடு இன்றி, பால் வேறுபாடு இன்றி எந்திலையிலரும் ஏற்படக்கூடியன. குடும்பம், பாடசாலை, வேலைத்தளம், சமூகம் என அவை விரிவடைந்து செல்லுகின்றன. எனவே மனித வாழ்வில் பிண்ணிப் பிணைந்து விட்ட இம் முரண்பாடு ஆரம்பிக்கத் தொடங்கும் போதே அது பற்றிய விழிப்பணர்வு பெற முயல்வது முக்கிய அம்சமாகும். நேரத்தோடு அது பற்றி விழிப்புணர்வு பெறுதல் இதனை இலகுவில் கையாண்டு அது பெரியமுரண்பாடாக உருவாக முன் விரைவாகத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கும். ஆரம்ப காலத்திலேயே இதனை அடையாளம் காண்பது எளிதான் திறன்களோடு முடிவுற்றுவிடும். அன்றேல் சிக்கலான முரண்பாடாக உருவெடுத்து, தீர்த்தல் கடினமாகிவிடும். எனவே இப்பகுதியில் முரண்பாடு என்றால் என்ன எனவும் அதற்கான காரணங்களையும் அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்தும் நோக்குவோம்.

முரண்பாடு என்றால் என்ன? என நோக்குகின்ற போது, முரண்பாடு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடே ஆகும். David L. Austin என்பவரின் கருத்துப்படி முரண்பாடு என்பது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட நபர்களில் அல்லது குழுக்களில் ஒருசாரார் விட மறுசாரார் தமது கருத்தினை மேலோங்கச் செய்ய முயலுகின்ற போது ஏற்படும் கருத்து மோதலே ஆகும். உளவியலாளர்களின் கருத்துப்படி முரண்பாடு என்பது மக்கள் தமது தேவை அல்லது விருப்பம் கவனத்தில் எடுக்கப்படவில்லை அல்லது எடுக்கப்படமாட்டாது என உணரும் போது ஒருவரில் ஏற்படும் உள்நெருக்கீடு என்கின்றனர். ஊராபெ ரூ ஆநபபஸ்ஸெலோழீ என்பவரின் கருத்துப்படி இணையமுடியாத தேவைகள், விருப்பக்கள், எண்ணங்கள் அட்கள் என்பவற்றிடையே ஏற்படும் போராட்டம் முரண்பாடு என்கின்றார். முரண்பாட்டுக்குட்பட்ட இருசாராரும் தீருப்தியடையும் விதமாக தனது தமது இலக்குகளை அடையமுடியாத போது இது ஏற்படுகின்றது என்கிறார். இவற்றினை எல்லாம் வைத்துப் பார்க்கின்ற போது முரண்பாடு என்பதனை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டோரிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு அல்லது போராட்டம் என வரையறை செய்து கொள்ளலாம்.



இம் முரண்பாடானது மூன்று கண்ணோட்டங்களின் அடிப்படையில் நோக்கப்படுகின்றது.
அவையாவன:

- அ. பாரம்பரியக் கண்ணோட்டம்
- ஆ. மனித உறவுக் கண்ணோட்டம்
- இ. ஒன்றஞ்சீது இன்னொன்று செயலாற்றுல் கண்ணோட்டம்.

பாரம்பரியக் கண்ணோட்டம் எனப்படுவது 1930- 1940 காலப்பகுதியில் முரண்பாடு தொடர்பாகக் காணப்பட்ட கண்ணோட்டமாகும். இக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் முரண்பாடு என்பது எந்த விதத்திலும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது வன்செயல், ஆழிவு, பகுத்தறிவின்மையின் அம்சமாகக் காணப்பட்டது. இத்தகைய கண்ணோட்டத்தால் முரண்பாடு தோன்றுவிடாது நசுக்கி விடுதல் அல்லது அதனைக் கவனத்தில் எடுக்காமல் விடுதல் போன்ற போக்குகள் உருவாகுகின்றன. இக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் முரண்பாட்டுக் காரணியாக குறை கொண்ட தொடர்பாடல், பரஸ்பர நம்பிக்கையின்மை, மனம் திறந்து பேசாமை, மனிதர்களின் தேவைகள், விருப்புக்கள் என்பன கருத்தில் கொள்ளாமை என்பனவே கருதப்பட்டது. அதாவது முரண்பாடுகள் எதிரான விளைவுகளினையே ஏற்படுத்தும் என்கின்றது அக் கண்ணோட்டம்.

முரண்பாடு தொடர்பான மனித உறவுக் கண்ணோட்டமானது 1940-1970 காலப்பகுதியில் காணப்பட்டது. இதன்படி முரண்பாடு என்பது நபர்களிடையே அல்லது குழுக்களிடையே காணப்படும் ஓர் இயல்பான அனுபவமாகும். இது மனிதவாழ்வில் தவிர்க்க முடியாத அனுபவம் என்பதனால் இதனை ஒவ்வொரு மனிதரும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். எனினும் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாததொன்றாகும். இக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் முரண்பாடு தோன்றுவதற்கு முரண்பாடான கருத்துக்கள், தவறான கொள்கைகள், தவறான தொழில், ஒத்துழைப்பின்மை என்பன காரணிகளாக விளங்குகின்றன. எனவே ஒவ்வொருவரும் தத்தமது நலன்கருதி முரண்பாடுகளை இயலுமான அளவு தவிர்க்க வேண்டும் அல்லது தோன்றும் போது மிகவிரைவாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். நல்லெண்ணம், நம்பிக்கை என்பனவற்றினைக் கட்டி எழுப்புவதன் மூலம் இவை தவிர்க்கப்படக் கூடியவை என இக் கண்ணோட்டம் கூறுகின்றது.

ஒன்றஞ்சீது இன்னொன்று செயலாற்றுல் கண்ணோட்டம் அல்லது தற்காலக் கண்ணோட்டம் முரண்பாடு ஏற்படுதலை ஊக்குவிக்கின்றது. ஏனெனில் ஒரு குழு எப்போதும் ஒத்துழைத்துச் சமாதானமாக இயங்கும் போது அது மாற்றத்திற்கான தேவை, புத்தாக்கல் தேவை போன்றவற்றிற்கான தேவையினைக் கருத்தில் கொள்ளாததாகவும், தேக்க நிலை கொண்டதாகவும் அமைகின்றது. எனவே குழுவில் அல்லது சமூகத்தில் முரண்பாடுகள் இடம் பெற அனுமதிக்க வேண்டும். இதனால் அக் குழு அல்லது சமூகம் வளப்படக் கூடியதாகவும், சுயவிமர்சனம் செய்கிறதாகவும், புத்தாக்கத் திறன் கொண்டதாகவும் அமையும். இக் கண்ணோட்டத்தின் படி முரண்பாடு என்பது ஆக்கச் சக்தியாக அமைவதோடு மக்கள் திறமையாகச் செயற்பட பங்களிப்புச் செய்யக் கூடியதாகும். எனினும் முரண்பாடுகளின் பொது தீயவிளைவுகள் ஏற்படச் சந்தர்ப்பங்கள் இருப்பதனால் இதனைக் கட்டுப்பட்டில் வைத்துக் கொள்வதே நல்லது என்கின்றது. அந்தவகையில் முரண்பாட்டினை தனிநபரை வளர்க்கக் கூடியதாகவும், சுய விமர்சனம் செய்யக் கூடியதாகவும், புத்தாக்கத் திறன் கொண்டதாகவும் இயங்கும் வண்ணம் மிகக் குறைந்த அளவில் பார்த்துக் கொள்ளல் வேண்டும் என்று இக் கண்ணோட்டம் கூறுகின்றது.

இக் கண்ணோட்டங்களினை வைத்துப் பார்க்கின்ற போது முரண்பாடு என்பது அனேக மக்கள் என்னுவது போல எதிரானவிளைவுகளினை ஏற்படுத்துகின்ற போதும் சில முரண்பாடுகள் மனித வளர்ச்சிக்குக்கந்த வகையில் நேரானவையாகவும் காணப்படுகின்றன. எனவே முரண்பாடுகளினை எப்போதும் எதிராகப் பார்க்காது நேராகவும் நோக்க வேண்டும்.



முரண்பாடுகளின் வகைகளாக அடிப்படையாக இரண்டு வகையாக நோக்கலாம் அவையாவன,
அ. உள்ளக முரண்பாடு

உதாரணம்: உள்ளதியான முரண்பாடுகள்
ஆ. வெளியக முரண்பாடு

உதாரணம்: இனம்சார் முரண்பாடு
மதம்சார் முரண்பாடு
குழு முரண்பாடு
சாதிய முரண்பாடு
தனிநபர்களுக்கிடையிலான முரண்பாடு.

அடுத்தாக முரண்பாட்டுக்கான காரணங்களினை நோக்குகின்ற போது, முரண்பாடுகள் ஏற்படுவதற்கு ஆளுமைப் பண்புகள், அதிகாரப் போட்டிகள், குழுநிலை, பக்கச்சார்பு, புலனுணர்வில் வேறுபாடு, வேறுபட்ட இலக்கு, வரையறுக்கப்பட்ட வளம், தொடர்பாடல் சீரின்மை, பகுதியாக்கல், அந்தஸ்து பேணப்படுதல் போன்றனவற்றினைக் குறிப்பிடலாம்.

1. ஆளுமைப்பண்புகள்

தனிநபர்கள் கொண்டிருக்கும் ஆளுமைப்பண்புகள் அவர்களிடையே முரண்பாட்டினைத் தோற்றுவிக்கும். ஏனெனில் ஒவ்வொரு தனிநபரும் தனக்கென தனித்துவமான பண்புகளினைக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான தனித்துவமான பண்புகளுடன் மனிதர்கள் ஏனையவர்களுடன் இடைவினை புரிகின்ற போது ஏனையவர்களிற்கு அப் பண்புகள் அசௌகரியம் அளிப்பதாக இருந்தால் முரண்பாடுகள் தோன்றுகின. ஒவ்வொரு நபர்களும் தனித்துவமானவர்கள் மட்டுமல்ல விசேடமானவர்களும் கூட. இத்தகைய தனிநபர் வேறுபாடுகள் முரண்பாடுகளிற்குக் காரணமாக அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான விருப்பு, வெறுப்புக்கள், தேவைகள், கண்ணோட்டங்கள் உண்டு. இவற்றில் நமக்கு உள்ளது போலவே மறுசாராரும் கொண்டிருக்க வேண்டும், வேறுபட்டுச் செய்யக் கூடாதென நம்மை அறியாமலே மறுசாராரிடம் எதிர்பார்ப்பதே பெரும்பாலான முரண்பாடுளிற்குக் காரணமாகக் காணப்படுகின்றது. “நான் எதிர்பார்ப்பது போலவே நீயும் நடக்க வேண்டும், எனது கண்ணோட்டத்திலேயே நீயும் பார்க்க வேண்டும்” என எதிர்பார்த்தல் நம்மை அறியாமலேயே எம்மனதுள் நிகழ்கின்றது. எமது விருப்பத்தின் படியே தனித்துவம் கொண்ட மறுசாராரும் நடக்க வேண்டும் என எதழிர்பார்த்து நிர்ப்பந்திக்கின்ற போது முரண்பாடு ஏற்படத் தொடங்குகின்றது. மறுசாராரின் பழக்க வழக்கங்கள், தனித்துவமான நடத்தைகளும் முரண்பாட்டிற்குக் காரணமாக அமைகின்றது. அதாவது சிறு சிறு ஆளுமைக் குறைபாடுகள் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதுண்டு. தாழ்வுமனப்பாங்கு, தற்பெருமை, சந்தேகம், சுயநலம் போன்ற ஆளுமைப்பண்புகள் முரண்பாடுகளினைத் தோற்றுவிப்பதுண்டு.

2. தேவைகள் பூர்த்தியடையாமை

மனிதர்களிற்கு உடல், உள், ஆண்மீக, உறவு ரீதியான பல தேவைகள் உண்டு. அவை பூர்த்தியடையாத போது உறவுகளிலே பின்குகூகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. உதாரணமாக அன்பு, அக்கறை, உறவு நெருக்கம், பாராட்டு, பாதுகாப்பு, வளர்ச்சி, சுயத்திறன் நிறைவு காணல், அடையாளம் காணப்படல் போன்ற தேவைகள் முக்கியமானவை இவை பூர்த்தி செய்யப்படாத போது முரண்பாடுகள் தோன்றுகின்றன.

3. குழல் காரணிகள்

மனிதர்கள் வாழும் குழல்களும் முரண்பாட்டினைத் தோற்றுவிப்பதுண்டு. சேர்ந்து வாழுதல், வேலை, வினையாட்டு போன்ற குழல்கள் முரண்பாட்டுக்கான குழல்களாக அமைகின்றன. இது குறுகிய காலமே நீடிக்கும் தன்மையுடையது.



4. பக்கச்சார்பு

மனிதர்களிடையே பாரபட்சம் காட்டப்படுகின்ற போது முரண்பாடு எழ வாய்ப்புக்கள் அதிகம். இனம்சார்பான முரண்பாடுகள், சாதிசார்பான முரண்பாடுகள், சமயம்சார்பான முரண்பாடுளிற்கு பாரபட்சம் காட்டப்படலே முக்கிய காரணமாகக் கொள்ளப்படுகின்றது.

5. புலனுணர்வில் வேறுபாடு

ஒரு விடயத்திற்கான வேறுபட்ட தவறான அர்த்தம் கொள்வது முரண்பாடு தோன்றுவதற்கான இன்னுமொரு காரணமாகும். ஒரு விடயத்தினை வேறுவிதமாக தவறாக நோக்கத் தொடங்குதல் முரண்பாட்டிற்கு வழி செய்யும்.

6. வேறுபட்ட இலக்கு

7. வரையறுக்கப்பட்ட வளம்

சமூகத்தில் அல்லது குடும்பத்தில் தேவைப்படுவதனை விட வளங்கள் குறைவாக உள்ள போது முரண்பாடுகள் எழுகின்றன. குடும்பத்தினைப் பொறுத்தவரை வளங்கள் தேவையைப் பூத்தி செய்ய போதுமானாலும் இல்லாத போது பெற்றோர்- பிள்ளைகள் முரண்பாடு, கணவன்- மனைவி முரண்பாடு தோன்ற வாய்ப்புகள் அதிகம். அதே போலவே சமூகத்திலும் தேவையைப்பூர்த்தி செய்வதற்காக குறைவான வளங்களிற்கு அதிக மக்கள் போட்டிபோடுகின்ற போது முரண்பாடுகள் எழலாம்.

8. தொடர்பாடல் சீரின்மை

திறனான தொடர்பாடல் இல்லாமை மனிதர்களிடையே முரண்பாடுகளினத் தோற்றுவிக்கின்றன. மற்றவருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் அவர்களைச் சென்றடையாமல் விட்டாலோ அல்லது தவறாக அவை சென்றடைந்தாலோ முரண்பாடுகள் தானகவே எழும்.

9. அந்தஸ்து பேணப்படுதல்

சமூகத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரும் தமது அந்தஸ்தினைப் பேண முயல்கின்றனர். அந்தஸ்தில் கூடிய நபர் அந்தஸ்து குறைவான நபருடன் தொடர்புவைகக்க விரும்பாமையால் அல்லது தனது அந்தஸ்தினைப் பேண எடுக்கும் நடத்தைகளினால் சிலசமயம் முரண்பாடுகள் எழலாம்.

10. அதிகாரம்

ஒருவர் இன்னொருவர் மீது செல்வாக்குச் செலுத்துதலே அதிகாரமாகும். அதாவது இன்னொருவரின் விருப்பு வெறுப்பினைப் பற்றி கவனத்தில் எடுக்காது தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி மற்றவரில் மாற்றம் ஏற்பட முயலுகின்ற போது முரண்பாடுகள் ஏற்படலாம். சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் முக்கியம் என்று கருதப்படும் விடயங்களில் அதிகாரம் செலுத்தும் போது முரண்பாடு ஏற்படுவது தவிர்க்கமுடியாத காரணியாகும்.

எனவே இவ்வாறான காரணிகளினால் ஏற்படும் முரண்பாடுகளினை நாம் தவிர்க்க வேண்டும் இல்லையேல் அவை மனிதர்களிற்கு உடலியல்ரீதியாகவும் உளவியலில்ரீதியாகவும், சமூகரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும், உறவாடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பல விளைவுகளினை ஏற்படுத்த வல்லது. மனிதர்கள் தமது குழலில் நல்லினைக்கத்தோடு வாழவேண்டுமாயின் இம் முரண்பாடுகள் களையப்பட வேண்டும். எனவே அடுத்தாக இம் முரண்பாடுகளினை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம் என நோக்குவோம்.



முரண்பாடுகளினைத் தீர்க்க முனைகின்ற போது பின்வரும் மூன்று இலக்குகளில் தெளிவாக இருக்க வேண்டும்.

அ. சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் ஏற்பட்ட இறுக்க நிலையினைத் தளர்த்துதல்

ஆ. முரண்பாடுகளினை இருசாராருக்கும் திருப்தி தரும் வகையில் நேர்மயமான முறையில் தீர்க்கக் கற்றுக் கொள்ளல்

இ. உறவை மேம்படுத்தல்

முரண்பாடுகளினைத் தீர்க்கும் நுட்பங்கள்,

1. முரண்பாடுகள் குறித்து விழிப்புணர்வு பெறுதல்

சம்மந்தப்பட்ட இரு சாராருக்குமிடையே உள்ள முரண்பாடு என்ன என்பதனை முதலில் தெளிவாக்க வேண்டும். முரண்பாடுகளினைத் தெளிவாக்கின்ற போதுதான் அவை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதா அல்லது அறியாமல் மேற்கொள்ளப்பட்டதா என நிச்சயப்படுத்த முடியும். மற்றவர்கள் வேண்டுமென்றே முரண்படுகின்றார்கள் என்ற ஊகம் தான் முரண்பாடுகள் உச்சமடைவதற்கு காரணமாக உள்ளது. எனவே முரண்பாடுகள் தொடர்பாக ஊகங்களினை மேற்கொள்ளாமல் அதனைத் திட்டவட்டமாக வரையறை செய்ய வேண்டும்.

2. முரண்பாட்டினை வரையறை செய்து என்னென்ன விடயங்கள் பிரச்சனை உள்ளது எனத் தெளிவு படுத்த வேண்டும்.

3. முரண்பாடு நிச்சயமானால் மறுசாராரைச் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பினை ஒழுங்கு செய்ய வேண்டும். ஆறுஅமர்ந்து உரையாடி முரண்பாட்டினைத் தீர்க்க உதவக் கூடியதாக இருவரும் ஒத்துக் கொண்ட நேரத்தினையும் இடத்தினையும் தெரிவுசெய்ய வேண்டும்.

4. சந்திப்பின் போது பிரச்சனை என்று நினைத்த விடயம் மறுசாராருக்கும் பிரச்சனையாக தோன்றுகின்றதா என அச்சுறுத்தாத வகையில் கேட்க வேண்டும். முரண்பாடு தொடர்பாக மறுசாராரின் கருத்தினைக் கூற இடமளிக்க வேண்டும்.

5. மற்றவரின் கருத்துக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். முரண்பாட்டிற்கு மற்றவர் தான் காரணம் என குற்றும் சாட்டும் வகையில் செயற்படக் கூடாது.



6. திறந்த மனதோடு ஒருவர் மற்றவருக்குச் செவிமடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவரின் கருத்துக்களினை கேட்டு மனதில் பதித்துக் கொள்ள கொஞ்ச நேரம் எடுக்க வேண்டும்.

7. நேரமையோடும் திறந்த மனதோடும் கலந்துரையாட வேண்டும். மனம் விட்டுப் பேச வேண்டும். உரையாடல்கள் சுருக்கமாகவும் விளக்கமாகவும் அமைய வேண்டும். முக்கிய தகவல்களினை மறைக்கக் கூடாது. உண்மைகளினைத் திரித்துக் கூறக் கூடாது.

8. கருத்து வேறுபாடுகள் எழும் போது கருத்துரீதியாக முரண்பட வேண்டுமே தவிர மறுசாராரின் அறியாமை, முட்டாள்தனம், பழக்கவழக்கம் பற்றித் தாக்கிப் பேசக் கூடாது.



- 9.இருசாராரின் நிலைப்பாடுகளையும் தெளிவுபடுத்த வேண்டும். இருவரும் எந்த விடயத்தில் ஒத்துப் போக முடியாமல் உள்ளார்கள் என்பதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.
10. ஓவ்வொருவரும் தத்தமது நிலைப்பாடுகளினை மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருப்பதனை தெரியப்படுத்த வேண்டும்.
11. ஓவ்வொருவரும் தமது நிலைப்பாட்டில் உள்ள வேறுபாடுகளினை விட ஒற்றுமைகளினை வலியுறுத்த வேண்டும்.
12. இருசாராருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் தரவல்ல தீர்வுத்திட்டங்களினை இருசாராரும் கலந்தாலோசித்து முன்வைக்க வேண்டும். அத் தீர்வை நோக்கிச் செய்யபடுகின்ற போதுதான் முரண்பாடுகளினை இல்லாது ஒழிக்கலாம்.



பின்வரும் முறைகளும் முரண்பாட்டினைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றது. :

- அ. கலந்துலையாடல்
- ஆ. எதிர் நடவடிக்கை
- இ. வளங்களினை விஸ்தரிப்பது.
- ஈ. சமாளித்தல்
- உ. சாந்தமாக்குதல்
- ஊ. விட்டுக் கெடுத்தல்
- எ. ஆதிக்கப் பிரயோகம்.

எனவே முரண்பாட்டின் தற்காலக் கண்ணோட்டத்தின் படி முரண்பாடு மனித வாழ்வில் உத்தம அளவில் ஏற்படுவது நல்ல பயனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் முரண்பாடுகளினால் ஏற்படும் விளைவுகளும் தவிர்க்க முடியாததே. இதனால் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் நுட்பங்களினை அனைவரும் இன்று தெரிந்து வைத்திருக்கல் அவசியமானதொன்றாகிவிட்டது. முரண்பாடுகளினை நல்ல முறையில் கையாளுகின்ற போதுதான் நல்லினைக்கமான வாழ்கைக்கு அது இட்டுச் செல்லும்.

Author: Menaka Sivakaran
Lecturer in Psychology
University of Jaffna



மாறி வரும் யாழ்ப்பாண தமிழர் பண்பாடு

Cultural change of Jaffna Tamils

பா.ராஜ்குமார்
நீர்வேலி தெற்கு
நீர்வேலி.

முகவுரை

ஓரு சமூகத்தின் உறுப்பனர் என்ற வகையில் ஒரு மனிதனால் ஏற்றுக்கொள்ளப்படும் வழக்கங்கள் தகைமைகள் சட்ட ஒழுங்குகள் நம்பிக்கைகள் அறிவு என்பவற்றை உள்ளடக்கிய ஒன்று பண்பாடு எனப்படுகின்றது. பண்பாடு ஒரு இனத்தின் அடையாளத்தை நினைவுத்தும் ஒன்றாகவும் ஒரு இனம் பல்லாண்டுகாலம் சந்ததியாக தொடர்ந்து செல்வதற்கு ஆணிவேராகவும் விளங்குகின்றது.இவ்வகையில் யாழ்ப்பாண தமிழர்களின் பண்பாடு தமிழினத்தின் அடையாளமாக இனத்தை நிலைக்கசெய்யும் ஒன்றாக இருப்பதுடன் காலம்காலமாக எமது சமூக கட்டமைப்பை உறுதியுடன் பேணிவந்த ஒன்றாகவும் விளங்குகின்றது. இவ்வாறு விளங்கிய எமது பண்பாடானது இடம்பெயர்வு புலப்பெயர்வாலும் உலகமயமாக்கற் சிந்தனைகளாலும் தாக்கமடைந்து எமது சமூக கட்டமைப்பை உடைத்து பாரிய நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது அது கைவிடப்படும் ஒன்றாகவும் மாறிவருகின்றது. இயற்கையுடன் ஒன்றித்து வாழவேண்டும் என்றும் எமது பண்பாட்டை நாம் சந்ததி சந்ததியாக தொடாந்தும் தக்கவைக்கவேண்டும் எனும் எண்ணம் தொடர்பில் எல்லோரும் விளிப்படையவேண்டும் எனும் நோக்கில் இக்கட்டுரையானது வடிவமைக்கப்படுகின்றது.

1995 இங்கு முன்னர் யாழ்ப்பாண மக்கள் கூட்டுக்குடும்ப அமைப்பில் வாழ்ந்துவந்தனர் யுத்ததின் விளைவான இடப்பெயர்வும் புலப்பெயர்வும் உலகமயமாக்கற் சிந்தனைகளும் இப்பாரம்பரிய குடும்ப அமைப்பில் கடுமையான தாக்கத்தை செலுத்தியுள்ளது. கூட்டுக்குடும்ப அமைப்பில் கணவன் மனைவி பிள்ளைகள் கணவனது தாய் தந்தையர் மனைவியினது தாய் தந்தையர் வேறு உறவினர்கள் என பலரும் இருப்பர் வீடு எப்போதும் கலகலப்பாக இருப்பதுடன் தீர்மானமெடுப்பவர் தந்தையாகவும் அதற்கு ஆலோசனை வழங்குபவர் தந்தையின் தந்தையாகவும் அல்லது மனைவியின் தந்தையாகவும் இருப்பர்.இங்கு குடும்பத்தால் எடுக்கப்படும் தீர்மானங்கள் பலர் சேர்ந்தும் அனுபவ மற்றும் ஆலோசனைகளினடிப்படையில் எடுக்கப்படுவதனால் அது வலுவான ஒன்றாக அமைகின்றது.ஆமலும் பண்பாடு விழுமியங்கள் வழக்காறுகள் சமய விழுமா ஒழுங்குகள் நம்பிக்கைகள் மூடப்பழக்கவழக்கங்கள் இயற்கைக்கு மரியாதை கொடுத்தல் புதிய சந்ததிக்கு ஊட்டும் ஒரு பள்ளியாகவே இக் குடும்ப அமைப்பு விளங்கியது. தந்தையிலிருந்து மகனுக்கும் மகனிலிருந்து அவரது பிள்ளைகளிற்கும் ஒவ்வொரு விடயங்களும் கடத்தப்படும்.

உணவு இயற்கையானதாவும் எல்லோரும் இணைந்து தயாரிப்பதாகவும் இருப்பதுடன் அவற்றை எல்லோரும் இணைந்து உண்டு மகிழும் பண்பை அதிகமாக காணலாம். வீட்டுச் சுற்றாடல் எப்போதும்



இயற்கை வனப்பு கொண்டதாகவும் எழில் நிறைந்ததாகவும் பயன்தரு மரங்களை கொண்டிருப்பதுடன் இயற்கையாகவே பழங்கள் கிடைக்கும் ஒரு இடமாகவும் விளங்குகின்றது. பால் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து பெறப்படும் அதேவேளை எப்போதும் உடலாளும் உள்ளத்தாலும் இயற்கையுடன் ஒன்றுத்தவர்களாக எமது பேரன்கள் வாழ்ந்தனர். இத்தகைய வாழ்க்கை முறைமையை எமது இனமுரன்பாட்டு யுத்தமும் அதன் தொடர்ச்சியான புலப்பெயர்வும் உடைத்ததுடன் பண்பாட்டுதியில் பாரிய இடைவெளியினை உருவாக்கியதொன்றாக அமைகின்றன.

கல்வித்துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக பெருமளவான பட்டதாரிகள் உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் கற்று வெளியேறினர். காலத்துக்கு காலம் அரச பொதுக்கொள்கைகளினடிப்படையிலும் பல்வேறு திணைக்களங்களினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரிசைகளினடிப்படையிலும் அரச சேவையில் பலர் இனைக்கப்பட்டனர். இவ்வாறான நியமனங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தை விட ஏனைய மாவட்டங்களிலும் வழங்கப்பட்டது இதைவிட இடமாற்றங்களும் வெளியிடங்களில் வேலைசெய்வதற்கான சூழலை உருவாக்கியது. இதனால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சென்றடைந்த இடங்களில் தங்கவேண்டியிருந்தது. இத்தகைய தன்மை தனிக்குடும்ப முறைக்கு வித்திட்டது. இதன் விளைவாக வாரத்தில் ஒரு முறை மற்றும் விடுமுறை தினங்களில் அல்லது மாதத்தில் ஒரு தடவை என பிள்ளைகள் பெற்றோரை பார்வையிடுகின்றனர் இங்கு தனிக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சூழ்நிலைக்கேற்ப வாழவேண்டியவர்களாகவும் இயந்திர வாழ்விற்கு உட்பட்டவராகவும் பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை கைவிட்டவர்களாகவும் தேவைக்கும் அவசரத்திற்குமான வசதிகளை நாடுபவர்களாகவும் விளங்குகின்றனர். அத்துடன் இதுவரைக்கும் கடைப்பிடித்து வந்த பாரம்பரிய சிந்தனைகள் வழக்காறுகள் பண்பாட்டு விழுமியங்கள் கைவிட்டு தேவைக்கும் அவசரத்திற்குமான பழக்க வழக்கங்களை பின்பற்றவேண்டிய நிலையிலுள்ளனர். அத்துடன் விருப்பத்திற்கு மாறான பல விடயங்களை பின்பற்றவேண்டியவர்களாகவும் விளங்குகின்றனர்.

இடப்பெயர்வு மற்றும் புலப்பெயர்வின் விளைவாக எல்லாக்குடும்பங்களிலும் அதிகளவான பிள்ளைகள் கனடா ஜோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் வாழ பெற்றோர்கள் மட்டும் தனித்து வாழ்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளால் பெற்றோர்கள் அழைக்கப்பட்டாலும் சுகாதாரநிலை மற்றும் மேற்குல நாடுகளின் காலநிலை ஒவ்வாத தன்மை போன்றவற்றால் இங்கேயே தங்கவேண்டியவர்களாக உள்ளனர். இங்குள்ள பெற்றோர்கள் நோயாளர்களாகவும் வீட்டுக்கு அருகிலிருப்பவர் அல்லது உறவிகள்கள் அல்லது சம்பளத்திற்கு அமர்த்தப்பட்ட ஆட்களின் உதவியுடன் வாழ்கின்றனர். உண்மையில் பேரக்குழந்தைகள் அருகிலிருக்கின்ற போது பேரன்கள் மகிழ்ச்சியடையவர்களாக இருப்பர் இதனால் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்பும் குறைவடையும். ஆனால் வெளிநாடுகளில் பேரக்குழந்தைகள் வாழ்வதனால் அவ்வாறான மகிழ்ச்சி கிடைக்காமல் போவதுடன் மன அழுத்தமும் நோயின் தாக்கமும் அதிகரிக்கின்றது.

பொதுவில் பொற்றோர்கள் வயதாகின்றபோது பிள்ளைகளின் அரவணைப்பையும் அன்பு பாசத்தையும் எதிர்பாப்பர். ஆயினும் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் அரவணைப்பு இல்லாமலே இறுதி முச்சைக் கழித்த பலசம்பவங்கள் உண்டு. மேலும் பெரும்பாலான பொற்றோர்கள் வெளிநாடுகளிலுள்ள தமது பிள்ளைகளுடன் ஸ்கைப் (Skype) மூலமே உரையாடுகின்றனர். இதன் வழியாக பேரக்குழந்தைகள் கணனியை மட்டும் இயக்க வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் Team viewer வழியாக உரையாடுகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தற்காலத்தில் சிறுவர்கள் இளைஞர்கள் ஒன்று கூடி ஒரு இடத்தில் மாலைநேர விளையாட்டுச் செய்ப்பாட்டில் ஈடுபடுவது குறைவாக உள்ளது. எமது கிராமங்களில் ஆரம்பகாலத்தில் பல காணிகள் வெறுமையாக இருந்தது அவற்றை விளையாட்டிற்காக பயன்படுத்தினர். தற்காலத்தில் அத்தகைய காணிகள் வீடுகளாக மாறியதனால் விளையாட பொது இடமாக்கி நகரவேண்டிய நிலையிலுள்ளனர்.



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கன்டா

ஆரம்பத்தில் கிட்டிப்புல் ஒழித்துப்படித்து விளையாடுதல் யாட் அதாவது கிளித்தட்டு ரைற்றோ ரைற்றோ கூறும் பொட்டி விளையாட்டு போளை அடித்தல் என்பன மகிழ்ச்சியான விளையாட்டுக்களாகவே இருந்து வந்தன ஆயினும் இன்யை நிலையில் இத்தகைய விளையாட்டுக்களை காணமுடியாது. தற்போது ஆங்கில கெளரவ விளையாட்டான் துடுப்பாட்டமே பெரிதாக விருப்பத்திற்கு மாறாக கெளரவத்தின் பால் மேற்கொள்ளும் விளையாட்டாக பின்னபற்றப்படுகின்றது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் ஜந்தாம் தர புலமைப்பரீட்சை பெற்றோர்களின் கெளரவத்திற்கான ஒன்றாகவும் பிஞ்சு உள்ளங்களில் மின்சாரம் பாய்ச்சும் ஒரு முறையாகவும் விளங்குகின்றது. இப்பரீட்சை நோக்கியதாக மாலைநேர வகுப்புக்கள் பயிற்சிப் புத்தகங்கள் கவர்ச்சியாக வெளிப்படுத்தப்படுகின்றன. பரீட்சை காலத்தில் பிள்ளையின் இயலளவிற்கு மேலாக தயார்ப்படுத்தல் மேற்கொள்ளப்படும். பரீட்சை முடிந்ததும் புள்ளிகளினடிப்படையில் யாழ் நகரப்பாடசாலைகளில் பிள்ளைகளை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கயையில் பெற்றோர் ஈடுபடுவர். இப்பரீட்சையில் குறைந்த புள்ளி எடுத்த பிள்ளைகளின் பொற்றோர்களும் தமது பிள்ளைகளை பிரபல பாடசலைகளில் அதிக பணம் செலுத்தி இணைத்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு நகரப்பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்ப முயற்சிக்கின்றபோது அதிகாலையில் பிள்ளைகள் அவசர அவசரமாக எழுப்பப்படுகின்றார்கள் மிக வேகமாக உணவு தயார்ப்படுத்தப்பட்டு அவசரமாகவே ஊட்டப்பட்டு பாதி உண்டு பாதி உண்ணாமல் பேருந்து அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட வாகாணங்கள் மூலம் பாடசலைக்கு அனுப்பப்படுவர் பாடசாலை முடிந்ததும் மீண்டும் மாலைநேர வகுப்பிற்காக உடனடியாகவே போவார்கள். இங்கு சில மாணவர்கள் வீடு வந்து உடைமாற்றி விட்டு மாலைநேர வகுப்பிற்கு செல்வர். சிலர் பாடசாலை உடையடுணேயே வருகின்ற வழியில் வகுப்பிற்குச் செல்வர். பாடசாலை இடைவேளைகளில் அவர்கள் கூடுதலாக மிக்சர் உள்ளி முறுக்கு கடலைப்பருப்பு யூஸ் ஜஸ்கிறீம் என்வற்றை அதிகமாக சாப்பிடுவர். மாலைநேர வகுப்பு முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு வீட்டுக்கு வந்தடைவார்கள்.காலை 6.45 க்கு சென்ற பிள்ளைகள் மாலை 6.30 மணிக்கே திரும்புவர் தொடர்ச்சியாக வகுப்புக்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. 6.30 மணிக்கு வீட்டுக்கு வந்த பின்னர் பிரத்தியோகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஆசிரியர் மூலம் சில பாடங்கள் கற்பிக்கப்படும் காலை தொடக்கம் மாலை வரை ஓயாது கற்றலில் ஈடுபட்டதனால் ஏற்பட்ட களைப்பை இவ் பிரத்தியோக வகுப்பில் பிள்ளைகள் வெளிப்படுத்துவதைக் காணலாம். இதே செயன்முறை அடுத்த நாளும் தொடரும். ஏல்லா நாட்களும் வகுப்பு இடம்பெறுவதனால் பிள்ளைகள் கோயிலுக்கு போகவோ அல்லது விளையாட்டில் ஈடுபடவேமுடியாத நிலை காணப்படும். இதன் விளைவாக மாணவர்கள் உள்ளீதியாக பாதிக்கப்படுவதுடன் உடல்ஸ்தியாகவும் பாதிப்படைகின்றனர். அவர்களில் பலர் பாரம்பரிய விளையாட்டுக்கள் பற்றி தெரியாதவர்களாகவும் ஆங்கில விளையாட்டான் துடுப்பாட்டத்தை கெளரவத்தின்பால் பின்பற்றவேண்டியவர்களாகவும் உடல்ஸ்தியில் பருமனடைபவர்களாகவும் உள்ளனர்.

இளைஞர்களைக் பொறுத்தவரையில் ஆரம்பகாலத்தில் எமது கிராமங்களில் இளைஞர்கள் பட்டாளமாக எல்லா நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிப்பர். தனியான விளையாட்டுக்கழகங்கள் போட்டிகள் விழாக்கள் எல்லாவற்றிலும் கலந்துகொள்வர். இன்று கோயில் விழாவாகிலும் ஏனைய விழாவாகிலும் அவர்களின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகின்றது எல்லோரும் வேலைக்கு செல்வதனால் கோயில் விழாக்களில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போகின்றது. கோயில்களில் சுவாமி காவுவதற்கு ஆட்கள் இல்லாததனால் சகடை மாதிரி சிறிய அளவில் தயாரித்து அதில் வைத்து உள்வீதி வலம்வரப்படுகின்றது.

எல்லா இளைஞர்களிடமும் மோட்டார் சைக்கிள் காணப்படுவதனால் குறுந்தாரப் பயணங்களிலிருந்து நீண்ட தூரப்பயணங்கள் வரை அதனையே பண்ணபடுத்துகின்றனர்.சைக்கிளில் செல்பவர்களை காணுவது மிகவும் அரிதாக மாறிவருகின்றது. சைக்கிளுக்கான கேள்வி குறைந்து மோட்டார் சைக்கிளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. எல்லாத்தேவைகளுக்கும் மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்படுவதனால் உடல்



இயங்குவது குறைவாக இருக்கின்றது. இதனால் 30 வயதிலேயே நீரிழிவுநோய்க்கு ஆளாகின்றனர். யாழ் போதனா வைத்தியசாலை புள்ளிவிபரப்படி இந் நோயால் பாதிக்கப்படுவதில் இளைஞர்களே அதிகமாக உள்ளனர். மேலும் பெரும்பாலான இளைஞர்கள் மதுப்பயன்பாடு வறுத்தசோறு (Fried rice) என்பவற்றை கூடுதலாக பயன்படுத்துகின்றனர். குழுச்சண்டை சினிமா என அவர்களது வாழ்வு செல்கின்றது உயர்தரம் படிக்கும் பாடசாலை மாணவர்களிடையே மதுப்பயன்பாடு மிக சாதாரணமாதொன்றாக வந்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் அதிக கொழுப்புணவுகளை உண்பதனாலும் மோட்டார் சைக்கிள் ஒடுவதனாலும் வயிறு அதிகாரித்ததாகவும் உடல்பருமன் கூடியவர்களாகவும் நோயாளர்களாவும் விளங்குகின்றனர்.

இதேபோல் இங்கு வேலைக்குச் செல்பவர்கள் அனைவரும் மோட்டார் சைக்கிளிலேயே செல்கின்றனர் 8.30 மணிக்கு வேலைக்குச் செல்லவேண்டுமென்பதனால் கணவனும் மனைவியும் மிக வேகமாகவே உணவினைத் தயாரித்து அரையும் குறையுமாக உண்டுவிட்டு அவசர அவசரமாக வேலைக்குச் செல்கின்றனர்.அங்கு சென்றதிலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பும்வரை அதிகமான நேரங்கள் கதிரையீலேயே இருப்பர். காலையில் சாப்பிட்டு வந்து பின்னர் 10.30 மணிக்கு தேநீர் அருந்துவார்கள். தேநீருடன் வடை நோல் எடுத்துக் கொள்வார் இவை அதீத என்னைய் தன்மை கொண்டதாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை மீள மீள பயன்படுத்தப்பட்ட எண்ணையிலிருந்து பெரிக்கப்பட்ட வடை நோலை சாப்பிட்டு மீண்டும் வந்து கதிரையிலே உட்கொள்வார்கள் பின்னர் 12.30 ந்தும் 1.30 க்கும் இடையிலே மதிய உணவினை எடுப்பார்கள்.இப்பொழுது ஏற்கனவே சமிபாடடையாமல் இருக்கும் வயிறு மீண்டும் மேலதிகமாக உணவினை நுகர்வதனால் வயிறு பூரணப்படுத்தப்பட்டிருக்கும் பின்னர் மீண்டும் கதிரையிலேயே இருப்ப இரவிலும் வீட்டில் மா வகையான உணவுகளை உண்ணுகின்றனர். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெறுவதனால் உடல் இயங்காமல் பருமனடைந்து நீரிழிவு கொலஸ்ரோல் என பல நோய்கள் ஏற்படுகின்றது.

வீடுகளில் ஆரம்ப காலத்தில் உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்த அம்மி ஆட்டுக்கல் உரல் உலக்கை என்பவற்றின் பயன்பாடு முற்றாகவே இல்லாமலே போய்விட்டது. அவற்றிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டன. இதற்குப்பதிலாக கிரைண்டர் மிக்சி என்பன பயன்படுகின்றது. அரிசி தூள் இடிக்கும் போதும் அம்மி ஆட்டுக்கல் உருட்டும் போதும் கை நரம்புகளில் இரத்தோட்டம் சீராக இருப்பதுடன் கொழுப்புக்களும் கரைந்து செல்லும்.உடல் தொடர்ச்சியாகவே இயக்கமடைவதனால் மிகவும் பலமானவர்களாகவும் நோய் எதிர்ப்புசக்தி கொண்டவர்களாகவும் இருந்தனர். இன்று பொரும்பாலான தானியங்கள் மில்லிலேயே அரைக்கப்படுகின்றது.மேலும் சம்பல் அரைத்தல் உழுந்தரைத்தல் என்பன மின்சார உபகரணங்களை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகின்றது.இங்கு உடல் துப்பரவாகவேணும் இயங்குவதில்லை இதனால் கொழுப்பு அதிகமாக படிந்து இதய நோய்களுக்கு இட்டுச் செல்கின்றது.

பொதுவில் வீடுகளில் கிணறும் மலசலக்டமும் சற்றுத்தொலைவிலிருக்கும் குடிநீரினை வாளி அல்லது குடம் மூலம் காவி வரும்போது உடல் வேலை செய்கின்றது ஆனால் 2002 இங்கு பின்னர் பொரும்பாலும் பல புதிய வீடுகள் கட்டப்பட்டன. பல வீடுகளில் நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு குழாய் வசதிகள் செய்யப்பட்டன. இதன்பயனாக வீட்டிலிருப்பவர்கள் எல்லோரும் சாப்பிட்ட பின் எல்லை வேலையே கைகழுவுகின்றனர் பொரும்பாரானவர்கள் கிணற்றில் குளிப்பதில்லை அருகிலிருக்கும் கடைக்கு கூடசைக்கிளில் செல்லாமல் மோட்டார் சைக்கிளிலேயே செல்கின்றனர். ஒட்டுமொத்தமாக உடலை செகுசாக வைத்திருப்பதற்கான செய்திப்பாடே கூடுதலாக மேற்கொள்ளப்படுகின்றது. இரவுவேளைகளில் தொடர்ச்சியாக சின்னத்திரை நாடகங்களின் ஆதிக்கம் கூடுதலதாக இருக்கம் நாடக நேரங்களில் முழுக்கவனமும் அவற்றில் மட்டுமே இருக்கும் அந்த நேரங்களில் வீட்டில் யார் விருந்தாளிகளாக வந்தாலும் பார்க்கப்படுவதில்லை ஏதாவது ஆபத்தான சம்பவம் நிகழ்தாலும் அதில் கவனம் செலுத்தப்படுவதில்லை. அவசர அவசரமாகவே நாடகத்திற்கு முன்னர் இரவு உணவு தயாரிக்கப்படும் அந்த வேளையிலேயே பிள்ளைகள் வழியாக ஏதாவது தாமதம் வரும்போதும் அல்லது மின்சாரம் தடைப்படும்போதும் மன உள்ளச்சலுக்கு உள்ளாவதும் மற்றவர்கள் மீது எரிந்து விழுவதையும் நாம் காணலாம். அதிக நேரங்களை பொழுதுபொக்கிற்காக செலவிட்டு நித்திசெல்வதும் பிந்தியே நித்திரைவிட்டு எழுவதும்



வழக்கமாகிவிட்டது. இதனால் இரத்த அழுத்தத்திற்கு பலர் உட்படுவதுடன் மன உளைச்சலும் தேவையற்ற அவசரங்களுக்கும் உள்ளாகின்றனர்.

எல்லோரும் காலையும் மாலையும் மா வகையான உணவையும் மதியம் சோறுறையும் உணவாக உண்பதனால் மூன்று வேளையிலும் மாப்பொருளே உணவாக உடலுக்குச்சேர்கின்றது. இது கூடுதலாக நீரிழிவு நோய்க்கு இட்டுச்செல்கின்றது.

மேலும் எமது பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்றான ஓவ்வொரு சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் முழுகுவது ஒரு இயற்கை மருத்துவமாகும். இது மருத்துவக்குளியல் (Herbal Bathing) எனப்படுகின்றது. இதன்போது தலை மற்றும் உடலின் பாலபாகங்களுக்கும் நல்லெண்ணெய் தடவி அரப்பு அல்லது சீயாக்காய் தேய்த்து நீராடும் பண்பு பொதுவானது. உடலில் அதிகமாக தேய்க்கும்போது தோலிலுள்ள அழுக்குக்கள் போய் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும். தோய்ந்த பின் உடல் வித்தியாசமான ஆரோக்கியமான நிலையையும் குளிர்ச்சியான நிலையையும் அடையும் அதன்பின்னர் உள்ளி உண்டு இரசம் குடிக்கும் பண்பும் பின்பற்றப்படும். இரசமானது வயிற்றுக்கோளாறுக்கு சிறந்த பாணமாகவும் வாயுக்களைப்போக்கும் ஒரு மருந்தாகவும் விளங்குகின்றது. அத்துடன் உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்கின்றது. ஆனால் இன்று அத்தகைய குளியல் பின்பற்றப்படுவதில்லை சம்போ பயன்படுத்தியே கூடுதலானவர்கள் முழுகுகின்றார்கள். மேலும் தற்போது எல்லோரும் தலைக்கு நல்லெண்ணெய் வைப்பதில்லை இதனால் தலை முடி உதிர்வடைகின்றது அத்துடன் பச்சை இலைகறி வகைகளின் பயன்பாடு உணவில் சேர்ப்பது குறைவடைந்ததனால் தலைமுடி நரைக்கின்றது மிகவும் இளவளதில் பலர் நரையின் தாக்கத்திற்கு உட்படுகின்றனர்.

விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறைகளை கைவிட்டு நவீன சூழலுக்கு பாதிப்பான முறைகளை பின்பற்றுகின்றனர். ஆரம்பத்தில் இயற்கைப் பச்சைப் பயன்பாடு மாடுகளின் உதவியுடன் நிலத்தைப் பண்படுத்துதல் போன்றன இடம்பெற்றன. வீட்டிலிருக்கும் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர். ஆனால் தற்காலத்தில் ஒரு சிலர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இதேபோல் சேதனப்பச்சை பயன்பாடும் குறைவடைந்து அதீத கிருமிநாசினி மற்றும் இரசாயணப்பச்சை பயன்படுத்தப்படுகின்றது. இதனால் நிலத்தடி நீர் மாசுபாடைந்து அவற்றில் நைற்றிரேந்றின் செறிவும் அதிகரித்துள்ளது. அதாவது எலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்ப்படி ஒரு லீற்றர் குடிநீரில் 10 மில்லிக்கறாம் அளவில் நைற்றிரேந்றின் செறிவு இருப்பது அனுமதிக்கப்பட்ட அளவாகும். ஆனால் நீர்வேலி சிறுப்பிட்டி புத்தார் நவக்குரி கதிரிப்பாய் இடைக்காடு ஆகிய இடங்களில் என்று மில்தாவாறு 10 லிருந்து 35 மில்லிக்கறாம் வரை அதிகரித்துக்காணப்படுகின்றது. இத்தகை தன்மை புற்றுநோய் மற்றும் நீலக்குழந்தை உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன.

இதேபோன்று விவசாயிகள் அதீத கிருமிநாசினிப் பயன்பாட்டிற்குடப்ட மரக்கறி வகைகளை சந்தெப்படுத்துவதனால் பாரிய அழிவினை யாழ்ப்பாணத்திலி விதைத்துவருகின்றனர் அதிலிருந்து மாறுவதற்கு அவர்கள் தயாரில்லை. நேற்று பின்னேரம் மருந்து அடித்துவிட்டு இன்று காலை சந்தெப்படுத்தும் நிலையினை அவதானிக்கலாம். கத்தரி கோவா மிளகாய் கறிமிளகாய் என்பன அதீத கிருமிநாசினிப்பண்பாட்டிற்குட்பட்டாலும் கோவா மிகவும் பாதிப்பான ஒன்றாக உள்ளது. மரக்கறிகள் பளபளப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக மருந்து விசிறப்படுகின்றது இது கூடுதலாக கத்தரிக்கே அடிக்கப்படுகின்றது. இதனால் அதிகமானவகள் அதை வாங்கத் தூண்டப்படுகின்றனர். மரவள்ளிக்கு பொட்டாஸ் பச்சை பயன்படுத்தும்போது கிழங்கு பெரியதாக வளர்ச்சி அடையும் இதை உண்பவர்கள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகின்றனர்.

இதேபோல் வாழப்பழம் மாம்பழம் தோடை பப்பாசி என்பன மருந்தில் மிதக்கின்றன. கடைகளிலும் சந்தைகளிலும் ஏன் ஊர் கடைகளில் கூட மருந்தில்லாத வாழப்பழத்தை வாங்கமுடியாது. கோயில் தீருவிழாக்களுக்கு இயற்கையாக புகைபூட்டுவது இல்லாமல் மருந்து தெளித்தே



திருமண நிகழ்வுகள் பெரும்பாலும் வீடுகளில் மேற்கொள்ளப்படாமல் திருமண மண்டபங்களிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதன்போது இதுவரையும் வாழையிலேயே உணவு பரிமாறப்படும் ஆனால் இந்நிலைமை தற்போது மாற்றமடைந்து கோப்பைகளில் சுயசேவைக்குட்பட்டதாக மேற்கொள்ளப்படுகின்றது.

மரணச்சடங்கு இடம்பெறும்போது அது வயதானவர்களாகிலும் சரி இளையவர்களாகிலும் சரி நேரத்துக்காக இடம்பெறும் நிகழ்வாக மாறிவிட்டது.அந்த நேரத்தில் மட்டும் எல்லோரும் செல்வார்கள் நிகழ்வு முடிந்ததும் அனைவரும் சென்றுவிடுவார்கள்.தற்காலத்தில் அழுவது குறைவடைந்து வருகின்றது. இனிமேல் அழுவதற்காக சம்பளத்திற்கு ஆட்களை பிடிக்கவேண்டியுள்ளது.

இளைஞர்கள் அனைவரும் சோடா ஜஸ்கிறீம் அதிகமாக உண்பதுடன் அதிகளவில் நீரிழிவுநோயின் தாக்கத்திற்கும் உட்படுகின்றனர். யாழ்பாணத்தின் பெரும்பாலான வீதிகள் காப்பற் வீதிகளாக அமைக்கப்பட்டதனால் அதன் நோக்கம் குறித்து அறியாத பலர் கண்முடித்தனமாக வாகனங்களைச் செலுத்தி அபாயகரமான விபத்துக்களை உருவாக்குகின்றன் சக மனித உயிர் மீதும் அதன் பாதுகாப்பு தொடர்பிலும் எதுவித அக்கறையும் செலுத்தப்படுவதில்லை. பல விபத்தின் வழியான மரணங்கள் சாதாரணமாகிவிட்டது.

முடிவுரை

இவ்வாறாக பாரம்பரியமாக பரம்பரை பரம்பரையாக கட்டி வளர்க்கப்பட்ட கட்டுக்கோப்பான சமூகக்ட்டமைக்கு வித்திட்ட எமது வழக்காறுகள் பாரம்பரியங்கள் பழக்கவழக்கங்கள் பண்பாட்டு விழுமியங்கள் காலம் காலமாக எம்மை வளப்படுத்தி வந்தன ஆயினும் இடம்பெயர்வும் புலப்பெயர்வும் எமது சமூக கட்டமைப்பை உடைத்து பாரிய நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. பண்பாட்டு மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் தொடர்ச்சியாக இடம்பெறும் நிகழ்வாகவும் விளங்கியிருந்த போதும் பண்பாட்டு மாற்றம் நிகழும்போது புதிய புதிய சமூகத்தொடர்புகள் அதிகரிக்கும்போது நல்லவிடயங்களை உள்வாங்கி பொருத்தபாடற்ற தீமையான விடயங்களை தவிர்த்தல் வேண்டும் ஆனால் எமது மக்கள் நவீன யுகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு எமது பண்பாட்டு விழுமியங்களிலிருந்து விடுபட்டு செகுசான விடயங்களை நாடுவதும் ஆர்வம் இல்லதத்தனால் வேண்டுமென்றே சுறுசுறுப்பு மற்றும் நேரம் இல்லை எனும் ஒரு மாயையை உருவாக்கி தேவையற்ற விடயங்களை உள்வாங்கி வருவது மட்டுமன்றி புதிய சந்ததிற்கும் அது பரப்பப்படும் ஒன்றாக காணப்படுகின்றது. ஆகவே எமது பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களிற்கேற்ப நடந்து கொள்ள முயயற்சிப்பதும் இயற்கைஞான ஒன்றித்து வாழ்வதும் அவசியமாக பின்பற்றப்படவேண்டியதாக அமைகின்றது இது மீறப்படுகின்றபோது இயற்கையால் நாம் அழிக்கப்படுவது தவிர்க்கமுடியததாகின்றது.

ஆக்கம்:

பா.ராஜ்குமார்

நீர்வேலி தெற்கு

நீர்வேலி.



Message from a Past President



Warmest greetings to everyone attending the 10th Cultural Event & Dinner of Neervely Welfare Association Canada on its 16th Anniversary today the January 10, 2015. NWAC was inaugurated in 1999, with the aim of conducting social events for people of Neervely origin in Canada & lend assistance to Schools at Neervely. Support of the members, well-wishers & advertisers towards the continued progress of our Association is well appreciated. The latter activities are conducted by the Board of Directors with the cooperation of its members.

Annual programs such as family get together and cultural events are being conducted along with a publication of a souvenir Vaalaiyadi - Vaalai containing greetings, articles association activities with advertisements useful to all. Conducting exams and rewarding children here in Canada, providing financial assistance to deserving children back home up to University education and support to Day Care Centre Children are some of the other services provided by the Association. Further details on all Association related activities are available on www.neervely.ca.

Publishing a souvenir Vaalaiyadi - Vaalai on this special day is a thoughtful way to deliver a congratulatory message to all those who contributed to this event's success. Associations bringing people together in a spirit of friendship and cooperation remains a welcoming and vibrant place for all those who love peace and prosperity, which is the aim of the Neervely Welfare Association Canada.

My sincere best wishes for a joyous event and a Year 2015 filled with happiness.

With thanks,

P.Pathmanathan

Neervely Welfare Association Canada

Date: January 10, 2015



Neervely Welfare Association - Canada's Members who Renewed their Membership in 2014-2015

- | | |
|-----------------------------------|------------------------------|
| 1) JEGAN PASUPATHY | 37) S.MAHENDRAN |
| 2) SAJEESWARY NIMALRAJ | 38) K.SIVANANTHINI |
| 3) SHANTHEESWARY PIRAGASH | 39) A.SRITHARAN |
| 4) JEYAKANTHAN VIGNESWARA MOORTHY | 40) S.ASOKUMAR |
| 5) GENGATHARAN THIYAGARAJAH | 41) RASARATNAM SELLAMMA |
| 6) SRINATHAN THEAGARAJAH | 42) BALACHANDRAN VETHAVANAM |
| 7) N.GNANENTHIRAN | 43) SIVA MYLVAGANAM |
| 8) R.MOHAN | 44) PARAMESWARY NALKUMARAJAH |
| 9) P.PANCHANATHAN | 45) T.UTHAYAKUMAR |
| 10) K.KANAPATHIPILLAI | 46) THANAWATHI SIVALINGAM |
| 11) K.SUGUMAR | 47) K.ANPALAKAN |
| 12) K.SIVANATHAN | 48) PACKIAM KUMARASAMY |
| 13) K.SIVATHASAN | 49) BASKARAN CHELLIAH |
| 14) SINNAKUDDIAR KANTHASAMY | 50) M.SELVAKUMAR |
| 15) P.PATHMANATHAN | 51) VINAYAGAMOORTHY |
| 16) Y.YOGESWARY | 52) SUNTHARALINGAM |
| 17) B.PRABAKARAN | 53) NADARAJAH SRIKANTHARUBAN |
| 18) KANAGAMMAH PANCHACHARAM | 54) S.LINKESWARAN |
| 19) M.MUTHULINGAM | 55) VIYAGESU SIVAJI |
| 20) KARIKALAN KANAPATHIPILLAI | 56) SELVAMANI RAJESWARAN |
| 21) KUGATHASAN KALAIVANI | 57) SHARMY SARVANANTHAM |
| 22) K.SASIKUMAR | 58) YALINI KIRITHARAN |
| 23) K.KUGATHASAN | 59) JEYAKUMAR THIYAGARAJAH |
| 24) B.ARUNASALAM | 60) H.SRITHARAN |
| 25) VLAGANATHAN | 61) T.SRIKANTHEE |
| 26) K.CHANDRAKUMAR | 62) S.SENTHILNATHAN |
| 27) S.S.PIRAI SOODY | |
| 28) GAJEN PIRAI SOODY | |
| 29) KERALAN PIRAI SOODY | |
| 30) SRILINGAM THARMALINGAM | |
| 31) M.ARULANANTHAM | |
| 32) S.SIVALINGAM | |
| 33) K.NAVARATNAM | |
| 34) M.MATHANARAJ | |
| 35) SUTHAKARAN THARUMARAJAH | |
| 36) KETHEESWARAN VETHAVANAM | |



Neervely Welfare Association - Canada Annual Competition Exam – 2014 Results

Competition-Math

Grade 2: 1st Pranavi Sivanathan
2nd Tharanihan Balakrishnan
3rd Jasakan Jegan

Grade 6: 1st Abirrami Thevarajah
1st Sahanah Kugathasan
2nd Meera Thavarajah
2nd Kajevan Sivathasan

Grade 3: 1st Baanujan Kiritharan
2nd Mathanki Thavarajah
2nd Shana Ganeshalingam
3rd Kabisha Senthilnathan

Grade 7: 1st Aravin Selvarajah
2nd Mahishan Kugathasan
3rd Thanusan Uthayakumaran

Grade 4: 1st Biramilan Sivanathan

Grade 8: 1st Sajan Prabakaran
2nd Santhana Thevarajah

Grade 5: 1st Sinthu Anpalagan
1st Karthik Balachandiran
1st Madura Suthaharan
2nd Majuri Prabakaran
2nd Midun Ganeshalingam

Competition-Tamil

Grade 1: 1st Pavithiran Balakrishnan
2nd Mithurajan Prabakaran

Grade 6&7: 1st Aravin Selvarajah
2nd Meera Thavarajah
3rd Abirrami Thevarajah

Grade 2&3 : 1st Baanujan Kirithran
2nd Mathanki Thavarajah
3rd Khaviyaa Viena Suthaharan

Grade 8: 1st Santhana Thevarajah

Grade 4&5: 1st Madura Suthaharan
2nd Sinthu Anpalagan
3rd Karthik Balachandiran



Neervely Welfare Association - Canada Annual Competition Exam – 2014 Results

Competition-Drawing/Painting

1st Place: Thabitha Jegan

2nd Place: Vishali Kiritharan

3rd Place: Havishaa Jegan

Competition-Spelling

Primary Division:

2006-2008

1st Baanujan Kiritharan

2nd Mathanki Thavarajah

3rd Piranavi Sivanathan,

3rd Sathursi Prabakaran

3rd Sanjiv Balachandiran

Junior Division:

2004-2005

1st Majuri Prabakaran

2nd Karthik Balachandiran

3rd Madura Suthaharan

Junior Division :

2003

1st Meera Thavarajah

2nd Sahanah Kugathasan

3rd Kajevan Sivathasan

Intermediate Division:

2000-2002

1st Aravin Selvarajah

2nd Santhana Thevarajah

3rd Sajan Prabakaran


Neervely Welfare Association - Canada Board of Directors 2014-2015



Standing Left to Right: Mr.S. Senthilnathan , Mr.T. Srinathan, Mr. N. Ganantheran, Mr. R. Mohan, Mr. V. Jeyakanthan

Seated Left to Right: Mr. P. Panchanathan, Mr. B. Pirabakaran, Mr.P. Jegan, Mr.K. Sasikumar

Absent: Mrs. S. Thanavathy, Mr.P. Sivanathan , Mr. V. Balachandiran, Mrs. T. Srikanthee, Mrs. G. Tharani



BCS LEGACY

AUTO SERVICE INC.

“Experience the difference”

- ✓ Emission Test Centre ✓ Oil Change ✓ Import & Domestic Car Repairs
- ✓ Brakes, Muffler, Tune-Ups & General Engine Repairs ✓ Body Work, Collision Repair & Customization

905-595-2880
116 ORENDA RD UNIT # 2, BRAMPTON, ON



வாழையிட வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

www.Neervely.ca

Get the lastest updates about Neervely Welfare Association - Canada @ www.Neervely.ca

Now Revamped for iPhone, iPad & Android devices.

We are also on your favourite Social Media Sites.



www.facebook.com/NeervelyWelfare



www.twitter.com/NeervelyWelfare



www.youtube.com/user/NeervelyWelfare

Our Website is visited by Web Surfers from 56 countries around the World



வாழையுட வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

நீர்வேலி மக்களின் முதலாவது கூட்டுக்கரை ஒன்றுஞ்சூடல் Neervely Welfare Association - Canada's First Beach Get-Together - 2014 Darlington Beach





வாழையாட வாழை 2014

நீர்வெலி நலன்புரி சங்கம் - கனடா

நீர்வெலி மக்களின் முசுவாவநு கூட்டுக்களை ஒன்றுங்கூடலி Neervely Welfare Association - Canada's First Beach Get-Together - 2014 Darlington Beach





வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

Instant & Commercial Printing

ALL YOUR PRINTING NEEDS...

உங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

நாங்கள் உங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்துகின்றோம்.

SAVE TIME AND MONEY!
CALL TODAY FOR A QUOTE

COLOUR COPIES .19¢

(*Minimum 500 copies, Same org. 8.5 x 11)

BLACK/W COPIES .3¢

(*Minimum 1000 copies, Same org. 8.5 x 11)

Toronto

Printman



807 Danforth Ave. Toronto
Tel: 416-463-1822 / Cell: 416-833-7729
Email: printman@rogers.com



வாழையாட வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

ANNUAL COMPETITION EXAM 2014





GLORIOUSPRINTERS



gloriousweb.ca

Our goal is to help our clients to save more, and get more result.

Custom Card Design

Premium quality cards for:
Wedding, Puberty, Birthday
Anniversary, and other
special occasions.



**திருமண - புப்புஞ்சநீராட்டு
விளா-அழைப்பிதழ்கள்**

நினைவுமலர்கள்
விளம்பர பிரசுரங்கள்
தன்னறிமுக அட்டைகள்
விளம்பர பலகைகளும்
மற்றும் அனைத்துவிதமான
அச்சுவேலைகளுக்கும்
அழகான முறையில்
குறித்த நேரத்தில்
அச்சிட்டு தரப்படும்

Wedding Cards
Business Cards
Post Cards
Office Stationary
Flyers
Posters
Brochure
Price List
Booklet
Presentation Folders
Invoice

Invitations
Letterheads
Envelopes
Tickets
Catalogues
Advertisement
Rubber Stamp
Custom Promotions
CD Inserts
T-Shirt Printing
Invoice

Menus
A-Board
Banners
Menu Board
Store Front Signs
Vehicle Lettering
Window Signs
Fax Services
Custom Web Design
Photography
Videography

Gift Items



Custom Framing

Photo Enlargement
Canvas / Matte Print
Album Design
Old Photo Scanned
Photo Repair
CD Photo Compilation
Large Format Printing

FedEx®
Federal Express

WESTERN UNION

TNT
sure we can

**T: 905.471.2500
F: 905.471.2501**

9889 Markham Road, Unit - 9
Markham, ON., L6E 0B7

f Glorious.Printers1

printglorious@gmail.com
info@gloriousprinters.com
www.gloriousprinters.com



வாழையாட வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

ANNUAL COMPETITION EXAM PARTICIPANTS - 2014



Brennan Sasikumar Havishaa Jegan Rathurjan Prabakaran Vishali Kiritharan Rebekah Sasikumar



Pavithiran Balakrishnan Thabitha Jegan Mithurajan Prabakaran Tharanihan Balakrishnan Piranavi Sivanathan



Jasakan Jegan

Surabhi Anpalagan

Baanujan Kiritharan

Khaviyaa Viena Suthaharan

Shana Ganeshalingam





வாழையிட வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

ANNUAL COMPETITION EXAM PARTICIPANTS - 2014



Sanjiv Balachandiran



Sulakshana Kugathasan



Kabisha Senthilnathan



Sathursi Prabakaran



Mathanki Thavarajah



Biramilan Sivanathan



Midun Ganeshalingam Karthik Balachandiran



Majuri Prabakaran



Sinthu Anpalagan



Madura Suthaharan



Meera Thavarajah



Sahanah Kugathasan



Kajevan Sivathasan



Abirrami Thevarajah





வாழையாட வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

ANNUAL COMPETITION EXAM PARTICIPANTS - 2014



Aravin Selvarajah Mahishan Kugathasan Thanusan Uthayakumaran Sajan Prabakran Santhana Thevarajah



Outstanding Agents, Outstanding Results BUYING / SELLING



SIVA SANGARAPPILLAI
Broker
647.448.6464
sangar.siva@hotmail.com
www.sivashomes.com

- Free virtual tour & professional Photography
- Free Flyers & Feature sheets
- Full MLS Service
- Listing on popular internet portals
- Flexible Commission
- Open house.... Much more

*If you want to see how I Deal
Real Estate can create an auction
on your home, earning you the
most amount of money in the
shortest amount of time, Call Me!!*



Re/Max Crossroads
Realty Inc., Brokerage*
1055 McNicoll Ave,
Toronto-ON, M1W 3W6
Bus: 416-491-4002
Fax: 416-756-1267

* Independently Owned and Operated



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையடி வாழை 2013





வாழையாட வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

SUMMER GET-TOGETHER 2014






வாழையற் வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

தமிழரின் நிர்வாகத்தில்

எழு
நிறையுத்திலை
கண்
ஸ்ரிசோநிக்கப்படும்



Nilax
optical

Designer eye glasses

contact lenses

safety eye glasses

Designer sun glasses

Limited time Offer

\$50
Eye exam

with purchase of complete glass (Reg. \$70.00)
First 10 Customers only (Per Doctor Visit)

FREE
Eye exam

with purchase of complete glass
Over \$349.00

BUY
ONE GET
ONE FREE



S.V.Latha
Optician

(416) 298- 2111

(KENNEDY/FINCH)

3852 FINCH AVE EAST

UNIT # G04 TORONTO, ON M1T 3T9



Sri Ganesh
Manager



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் - கனடா

வாழையடி வாழை

2013





வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா

Makil

Auto Collision & Repair Service

- Brakes
- Insurance claims
- Under coating
- Air condition service
- Engine and Tranmission change
- All kind of body works and Painting
- Tune-up
- Tire change
- Muffler work

சகலவிதமான வாகனத்திற்குத்தவேலைகளுக்கும்
நம்பிக்கையுடன் எம்மை நாடவும்



உங்கள் வரத்திக்கேற்ற நேரத்தில் திருத்திக்கொள்ள
எம்மை அழையுங்கள்
கனி மற்றும் கூயிறுகளிலும்
தீவந்தருக்கும்

Mathees
+16.416.5963

Tel/fax: 416.916.7913

2305 MARKHAM ROAD, UNIT 10, SCARBOROUGH, ON, M1B 2W3



வாழையார் வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

Keep Your Truck Fleet on the Road **FLEET TECH** TRUCK & TRAILER MOBILE INC.



General & Electrical Repairs to all Makes
A/C Services / Engine Rebuilding

T: 905-206-1778
C: 416-303-2656
F: 905-206-1748

1795 Drew Rd Unit A
Mississauga, Ont L5S 1J5
fleetech@hotmail.com

Kanigesan Kajanthan(Gary)
LIC. TECH-OWNER



- Brakes
- Electrical Repairs
- Repair or replacement dolly legs
- Repair or replacement doors, floors
- roofs
- x members
- panels & etc

Trailer Repairs


FLEET TECH Truck and Trailer Maintenance

Keep Your Truck Fleet on the Road 905-206-1778 / 416-303-2656

fleetech@hotmail.com

Keep Your Truck Fleet on the Road

FLEET TECH TRUCK & TRAILER MOBILE INC.



24Hr.Diesel Roadside Assistance

- Annual Safety
- 36 Day Safety
- Emission
- A/C Repair
- Oil Change
- Transmission
- Differentials
- Electrical Diagnostic



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புரி சங்கம் – கனடா



BALASARANGA JEWELLERY & PAWN BROKER

யாழிந்துகளில் தங்கநகை வியாபாரத்தில் தமக்கெண தனி இடத்தினை பதித்த

சாரங்கா நகை மாடத்தீர்ணன்
புதிய பரிணாம வளர்ச்சியில் மினிர்கின்றது

பாலஸாரங்கா ஜூவெல்ஸ்

பார்ப்பவர் மனம் கவரும் பல வடிவங்களில் புதிய சிங்கப்பூர் - துபாய் நகைகளை
அசல் 22 கரட் தங்கத்தில் பெற்றுக் கொள்ளவும்,

**துரித கதியில் உங்கள் யணத்தினை
உலகளாவிய ரீதியில்
பெற்றுக் கொள்ளவும் எம்மை நாடுங்கள்.**

நகைச்சீட்டில் இணைய விரும்புவார்கள்

விரும்பிய யாத்திலிருந்தே நகைச்சீட்டைத் தொடங்கலாம்.

உலகளாவிய சூரிய பண்ணாற்றுச் சேவை



FOREIGN CURRENCY EXCHANGE & MONEY TRANSFER SERVICE

416-412-3033

3351 Markham Road, Unit
A117 (Red Building)
Scarborough, ON M1X 0A6
(Markham & Steeles)

www.balasarangajewellery.com


Saranka Jewellery

021-2226972
157/1, Kasthuriyar Road,
Jaffna

011-2434971
55 Sea Street, Colombo-11

ஸ்ரீ ஸ்ரீ சிவசங்கர பண்டிதர் அரங்கம்

FUNDING DETAILS [BANQUET HALL & FOOD]





www.newneervely.com

நீர்வேலியின் அனைத்து இடங்களிலும் உடனுக்குடன் இணையத்துடன் இணைந்திருங்கள்

உங்கள் வீடுகளில் இடம்பெறும் திருமணம் பிறந்ததினம் மற்றும் ஏனைய நிகழ்வுகளை எமது இணையத்தினாடாக நேரலையில் காண்பிக்க விரும்பின் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்

Mobile - 0094-776621745 flashnetsasi@gmail.com






வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

Remembering கனடா மக்னில் உயிர் நிற்க எம்தறவுகள்



பெயர்: செல்கையா இராமலிங்கம்
மறைவு: 03-07-1931 உதிர்வு: 04-12-2014

திரு தர்யாலிங்கம் சுந்திரசிலை
மறைவு: 09-11-1964 உதிர்வு: 28-12-2014



**HomeLife/Future
Realty Inc., Brokerage***

*Independently Owned and Operated

205 - 7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8

Kethees Vethavanam
Sales Representative

Dir: 647-969-7835
Bus: 905.201.9977
Fax: 905-201-9229
Email: kethevk@yahoo.ca





For All of Your Furniture Needs

EVEREST FURNITURE INC.

80 FINCHDENE Sq., SCARBOROUGH ON M1X 1C1 (NELSON/FINCH)
Phone: 416-332-0721

EXPLORE OVER 20,000sq.ft.OF FABULOUS FURNITURE, RUGS AND ACCESSORIES



- Factory Direct Sales
- Free Delivery
- Variety of Choices
- Lower Price & Better Quality
- Custom Made Sofa Sets and Mattresses
- Excellent Customer Service



வாழையடி வாழை 2014

நீர்வேலி நலன்புர் சங்கம் – கனடா

K.G TRUCK SERVICES INC

- * All Heavy Diesel Engine Repairs
- * Heavy Truck & Coach Repairs
- * Specialists in Engine Rebuilds (Detroit, CAT, VOLVO & Cummins)



Authorized Scania Engine Dealers for Industrial Services



**647-282-4244
905-564-0880**

Owned & Operated By:

Sangar, Gumar & Bala
(Son of Kanagasingam)

Address: 6771 Columbus Road, Mississauga, ON L5T 2J9 Unit 20 & 21

Email: kgtruckservices@gmail.com



Thank You!

நன்றிகள் பல.....

“எந்தன்றி கொண்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்ந்தன்றி கொண்ற மகற்கு”

எமது சங்கத்தின் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு
கலந்து கொண்டு சிறப்பித்த அன்பர்களுக்கும்
விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தகப் பெருமக்களுக்கும்
கட்டுரைகள் கவிதைகள் தந்து உதவிய அன்பர்களுக்கும்
எமது விழாவினை பத்திரிகை மூலம் வாணோலி மூலமும் விளம்பரப்படுத்திய
நிறுவனங்களுக்கும்

ஆசிச் செய்தி வழங்கிய பெரியோர்கள், நலன் புரிச்சங்கங்களுக்கும்
பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அங்கத்தவர்களுக்கும், நண்பர்களுக்கும்
இம்மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய Printman
நிறுவனத்தாருக்கும்
எம் இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

நீர்வேலி நலன்புரி சங்கம்

கனடா

நீர்வாகத்தினர்



Muthumariambral Transport Ltd



We make an effort to learn our customers' needs and provide the people, equipment and technology to meet them.

- Innovative Transportation Solutions for More Than 10 Years.
- Full range of service including less than truckload, truckload and intermodal throughout North America
- Expedited truckload and less than truckload
- Satellite load tracking and computerized rating for error-free billing.

**உங்கள் சுக்ல தேவைகளையும்
நிறைவு செய்யும் உங்கள் நண்பன்**



Senthil

Tel: 416 878 0156 & 647 973 2212

G2000 Express Inc.



Express

Toronto, ON

FAST, RELIABLE AND DEDICATED TRANSPORT SERVICE



Our Experienced Team Specialized In:

- Same Day, Next Day or Overnight Services [ON]
- Less Than Truck Loads
- Flat Bed Services
- Expedite Services
- Truck Load
- 24 Hrs Cross Docking And Warehousing

திருமண செயல்களுக்கும்

AZ & DL சாதி வேலை வாய்ப்புக்களுக்கும்

கிளரச் சூப்பிலாசனங்களுக்கும் சிறையுங்கள்...

Ganga 416-885-7706



2706 Slough St, Unit #2, Mississauga, ON



905-673-7997



1-888-867-2208



1-866-383-5292



www.G2000Express.Com



ganga@g2000express.com